



03		ஆசிரியரிடமிருந்து---
04		ஆய்வும் / சயஆய்வும் அலைபேசியும் அகஅமைதியும் அருள்பணி, ஜெ. மரிய அந்தோணி
06		இயற்கையை காப்பது / ஆன்மீக கடமை இம்மாதச் சிறப்பு அருள்பணி, லூர்துராஜ்
10		நலவாழ்வு / கார்போகரிசி அருள்சேகாதரி, லடிஸ்கா
11		யாருக்கு வாக்கு? / சிந்தனைப் பகுதி திரு. ச. ஜெயராஜ்
13		சிந்தனைப் பகுதி / இயேசுவைப் பேசிய தமழ் இலக்கியங்கள் கனிஞர், எஸ். பிரேரட்
15		அரித்தமற்ற தொலைக்காட்சி / சிந்தனைப் பகுதி P. ஹேமதா காளீஸ்வரன்
16		வாழ்வியல் செய்தி / லெவே சாமி வாழ்வில் என்னைத் தொட்டது அருள்பணி, அசோக் மேத்தா
18		எம்மாவு அனுபவம் வாழ்வியல் செய்தி / வாழ்வை மாற்றும் அனுபவம் மாரா
23		உளவியல் செய்தி / உலக அமைதியும் உள அமைதியும் எம்.ஏ. எம்மா சே.ச.
25		உறவுகளில் மகிழ் கைபேசியைத் தவிர்ப்போம் / வாழ்வியல் செய்தி அருள்சேகாதரி, ஜெனஸ்
26		வாழ்த்து செய்தி / ஹேப்பி ஈஸ்டர் கனிஞர், எஸ். பிரேரட்
27		மறைமாவட்டச் செய்திகள்



வெள்ளியூர்
மேதகு முனைவர் **லூர்து ஆனந்தம்** D.D., Ph.D., Dr.Theol.
சிவகங்கை மறைமாவட்ட ஆயர்

ஆர்ச்சிடீ
அருள்பணி. **அ. அந்தோணி எட்வர்ட் ராஜ்**
7558175669

ஆர்ச்சிடீ
அருள்பணி. **S. செபஸ்தியன்**
அருள்முனைவர். **R. மரிய டெல்லஸ்**

அருள்முனைவர். **M.R. சேசு**
முனைவர். **ஸ்டீபன் மிக்கேல்ராஜ்**
திரு. **சோமசுந்தர பாரதி**

ஆர்ச்சிடீ
அருள்பணி. **A. சிங்கராயர்**
அருள்சேகா. **அகஸ்டின்**

திரு. **வெட்டியல் வளவன்**
திரு. **அலெக்ஸாண்டர்**
திரு. **வியாகுல சந்தியாகு**
திருமதி. **மேரி பாரதி**

ஆர்ச்சிடீ
ஆனந்த கங்கைத் தூது
வியான்னி அருள்பணி மையம்
மதுரை சாலை, சிவகங்கை - 630 561

ஆர்ச்சிடீ
மாதா முவி : 7558175669
கங்கைத் தூது : 7558175669

மின்னஞ்சல் : anandacommunicationsvg@gmail.com
அலுவலக நேரம் : காலை 9.30 - மாலை 4.30 வரை

ஆர்ச்சிடீ
ஆண்டு சந்தா - ₹ 150
ஆயுள் சந்தா (12 ஆண்டுகள்) - ₹ 1,500

ஆர்ச்சிடீ
பின்பக்க அட்டை - ₹ 6,000
அட்டை உள்பக்கம் - ₹ 5,000
முழு பக்கம் - ₹ 3,000
அரைப்பக்கம் - ₹ 1,500

உங்கள் மேலான படைப்புகள்
வந்துசேரவேண்டிய கடைசி நாள்
12.04.2026
மே மாத தலைப்பு
"ஏறு போல் நட"

தீதழ் சந்தா / மாதா தொலைக்காட்சி நன்கொடைபிணை வங்கியில் செலுத்த
Bank Name : Canara Bank, Sivagangai
Account Name : Communication Commission
A/c. No. : 5157101011835
IFS Code : CNRB0005157

குறிப்பு: தங்கள் சந்தாவினை புதுப்பிப்பவர்கள் பெயர், சந்தா எண், முகவரிமைத் தெளிவாகக் குறிப்பிடவும். வங்கியில் செலுத்துபவர்கள் விரிவுரை SMS செய்யவும்.

ஆயரின் பயணத்திட்டம்

01	ஆயர் இல்லம்	நிதிக் குழுமம் கூடுகை
02	பேராலயம்	புனித வியாழன் திருப்பலி
03	பேராலயம்	புனித வெள்ளி திருநிகழ்வுகள்
04	பேராலயம்	உயிர்ப்பு பெருவிழா திருப்பலி
06	அஞ்சுகோட்டை	நிலத்தடி அர்ச்சிப்பு
07	ஆயர் இல்லம்	ஆலோசக குழுமம் கூடுகை
08	ஆயர் இல்லம்	பால்பண்ணை இயக்குநர்களின் கூட்டம்
09	ஆயர் இல்லம்	கல்வி குழுமம் கூடுகை
11	சிவகங்கை	திருப்பலி
12	காளையார்கோவில்	திருப்பலி
13	கா சிவகங்கை	Pastor's Meeting
13	மா பாம்பன்	திருவிழாத் திருப்பலி
15 - 18	பெங்களூரு	கூட்டம்
19	முத்துப்பட்டணம்	புதுபிக்கப்பட்ட ஆலயம் அர்ச்சிப்பு
20	இராமநகர்	திருமணத் திருப்பலி
21	வியான்னி இல்லம்	குருமாணவர்கள் சந்திப்பு
24	மதுராந்தை கஸ்பார்நகர்	புதிய கொடிமரம் அர்ச்சிப்பு
25	கா வியான்னி இல்லம்	ஆசிரியர்கள் சந்திப்பு
25	மா கிழக்கு தளிர்மருங்கூர் குருமிலாங்குடி	புதுபிக்கப்பட்ட ஆலயம் அர்ச்சிப்பு
26	சென்னை	Jesus the Lord புத்தகம் வெளியீடு
27	குரோம்பேட்டை	திருமணத் திருப்பலி
29	மதுரை	IVD திருத்தொண்டர்களுக்கு தியானம்
30	கா மதுரை	குருத்துவ அருள்பொழிவு IVD - அருள்தந்தையர்கள்
	மா ஞானஒளிபுரம்	திருவிழாத் திருப்பலி

ஆனந்த கங்கை தூதுவரிடமிருந்து...

“ஓலட்சியம்ல்லாதவனுடைய வாழ்க்கை
த்சை காட்டும் கருவ் ஓல்லாத கப்பலுக்குச் சமம்”.

இனிய உயிர்களைத் தீயங்குகளே!

தவக்காலத்தில் பயணித்து புனித வாரத்தில் நுழையும் உங்கள் அனைவரையும் "அக மகிழ்வே உயிர்ப்பு" என்னும் இம்மாத இதழ் வழியாக சந்திப்பதிலே நான் மகிழ்ச்சி அடைகின்றேன். அமைதியை விரும்பாத எவரும் இலர். ஆனால் அமைதியை கொடுக்க விரும்புகிறவர் சிலரே. காரணம், அமைதியை அனைவருக்கும் பிடிக்கும்.

கடல் கரையில் ஆக்ரோசமாக இருந்தாலும் அதன் அடியில் அமைதியாகத்தான் இருக்கிறது. மரம் வெளியே சூறாவளியாக அலைந்தாலும் அதன் அருகே அமைதியான சூழ்நிலைதான் இருக்கும். அதுபோலவேத் தான் மனிதர்களாகிய நாமும் வெளியே பரபரப்பாக, புதட்டமாக இருந்தாலும் உள்ளே அமைதியாக இருத்தல் வேண்டும். வெளி அமைதியை விட உள் அமைதியே அனைவருக்கும் தேவை. அதுவே நலமான வாழ்வுக்கு பாதை வகுக்கும்.

ஆனால் இன்றைய காலச் சூழ்நிலையில் அமைதி நிலைகுலைந்து காணப்படுகிறது. சினிமா மோகத்தில் சிலர், பண ஆசையில் பலர், அதிகார ஆசையில் சிலர், பொழுதுபோக்கில் பலர் என பலரது வாழ்வில் அமைதி ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. சினிமா மோகத்தினால் இறப்புகள் அதிகரிக்கின்றன. பண ஆசையில் உறவுகள் சிதைகின்றன. அதிகார ஆசையினால் சேதாரங்கள் அதிகம் உருவாகின்றன. அதாவது ஒருவரின் ஆணவம், ஆசை, கர்வம் மற்றவர்களின் அமைதியை முற்றிலுமாக கெடுக்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில்தான் நாம் அனைவரும் புனித வாரத்தையும் சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்க இருக்கின்றோம். பல்லாயிரம் ஆண்டுகள் அமைதி இல்லா இஸ்ரவேல் மக்களுக்கு உள்ளத்தில் இயேசு என்னும் அமைதியை கடவுள் கொடுத்தார். அதனால்தான் இவ்வுலகம் தரமுடியாத அமைதியை நான் தருகிறேன் என்று நம் ஆண்டவர் கூறினார். ஏனெனில் இயேசு ஒருவரால் மட்டுமே அமைதியை அளிக்க முடியும். எனவே நீயா நானா என்ற போட்டி - பொறாமையை களைந்து விட்டு நாம் என்று எல்லோரும் ஒன்றாக சமத்துவமாக உள் அமைதியோடு உயிர்த்த ஆண்டவரோடு நாம் உயிர்ப்போம்.

**சீந்தித்து செயல்படுவீர் அமைதியின் தலைமையால் சென்றீடுவீர்
உள் அமைத்தான் உண்மையான அமைதி. உள் அமைதியே உயிர்ப்பு .**

இயேசுவின் அன்பில்
அருள்பணி. **அ. அந்தோனி எட்வர்ட் ராஜ்**
செயலர், ஊடகப் பணிக்குழு,
சிவகங்கை மறைமாவட்டம்.



76 அலைபேசியும் அகஅமைதியும்

அருள்பணி. ஜெ. மரிய அந்தோனி
சிவகங்கை மறைமாவட்டம்

ஆய்வு

தொலைதூரத்தில் நமக்கு மிகவும் பிடித்த நபர் இருப்பதாக நினைத்துக் கொள்வோம்! மிகவும் நலமாக இருக்கிறாரா? என்பது குறித்த கவலை எப்போதும் நமக்கு இருக்கும். இத்தகைய கவலையைக் குறைப்பதில் அலைபேசி மிகவும் உதவியாக இருக்கிறது. அதாவது உடனுக்குடன் நாம் அவர்களோடு தொடர்பு கொள்வதன் காரணமாக, நாம் அன்பு செய்யும் நபர் எத்தகைய நிலையில் இருக்கிறார் என்பது குறித்த தெளிவு நமக்குக் கிடைத்து விடுகிறது. இது தேவையற்ற விதத்தில் அடுத்த நபர் குறித்து நாம் கவலை கொள்வதைத் தடுக்கிறது. அடுத்தபடியாக பல மணி நேரங்கள் கால் கடுக்க நின்று நாம் செய்து வந்த பல காரியங்களை உடம் பயணச்சீட்டு முன்பதிவு, வங்கியில் பண பரிமாற்றம் போன்றவை ஒரு சில நிமிடங்களில் நம் வீட்டில் இருந்தே முடித்து விடுகின்றோம்.

எனினும் ஒரு விதமான கவலைகளைப் போக்கும் அலைபேசியானது வேறு விதமான கவலைகளை நம் வாழ்விற்குள் கொண்டு வந்துவிடுகின்றன. 2009 ஆம் ஆண்டு Synovate என்ற அமைப்பு எட்டாயிரம் நபர்களிடம் அலைபேசி குறித்து ஆய்வு மேற்கொண்டது. அவ்வாய்வின்படி 75 சதவிகித நபர்கள் அலைபேசி இல்லாமல் தங்களது வீட்டை விட்டு வெளியே சென்று விட்டால், ஏதோ ஒன்றை இழந்த சோகம் தங்களை அப்பிக்கொள்வதாகச் சொன்னார்கள். 36 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் அலைபேசி இல்லாத வாழ்வை தங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று சொன்னார்கள். இது உளவியலில் (nomophobia-No Mobile Phobia) என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய மனநிலை 18 முதல் 24 வயது வரை உள்ள குழுவினரிடம் அதிகமாகக் காணப்பட்டதாம். 42 சதவிகிதத்தினர் தூக்கத்தின்போதுகூட அலைபேசி தங்களுக்கு அருகில்தான் இருக்க வேண்டும் என்று

விரும்பினார்கள். 36 சதவிகிதத்தினர் தாங்கள் தூங்கும் போதுகூட தங்களது அலைபேசியை செயல்பாட்டு நிலையிலேயே வைத்திருக்க விரும்புகின்றனர். அதாவது ஆப் (Off) செய்ய விரும்பவில்லை. காரணம் தங்களுக்கு வரவேண்டிய முக்கிய செய்தி ஏதாவது வராமல் போய்விடுமோ என்ற எண்ணம்!

சுயஆய்வு:

இன்றைய சூழ்நிலையில் மனிதர்களின் அகஅமைதிக்கு பங்கம் விளைவிப்பதில் முதலிடத்தில் இருப்பது அலைபேசி! அலைபேசியானது மனிதர்களின் மனதை அலைக்கழிக்க கூடிய பேசியாக மாறிவிட்டது. அலைபேசியில் நாம் பல்வேறுபட்ட ஆப்புகளை(App) பதிவிறக்கம் செய்கின்றோம். ஆனால் ஒட்டுமொத்த அலைபேசியே மனிதர்களின் மகிழ்ச்சிக்கான ஆப்பாக (முடிவாக) மாறிவிட்டது.

அகஅமைதி என்பது மனிதர்களாகிய நாம் எந்த அளவிற்கு நமது அகத்தை நோக்கித் திரும்புகிறோம் என்பதைப் பொறுத்தது. இயேசுவின் இறப்பு, உயிர்ப்பு என்பது மனிதர்களாகிய நாம் நமது புறம் நோக்கிய ஈர்ப்புகளுக்கு இறந்து, அகத்தில் குடியிருக்கும் ஆண்டவனை உணருகின்ற வாழ்விற்கு உயிர்த்தெழ வேண்டும் என்பதற்கான அடையாளங்களாக இருக்கின்றன. எனினும் இன்றைய சூழ்நிலையில் பலர் புறம்நோக்கியே தங்களது கவனத்தை வைத்திருக்கின்றார்கள். அகம் நோக்கித் திரும்புவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. இதற்கான முக்கியமான காரணமாக இருப்பது அலைபேசி! எனவே அலைபேசியின் பயன்பாட்டின் மீதான மோகத்தைக் குறைத்து, மனதை அதிகம் அதிகமாக அகம் நோக்கித் திரும்பி, அங்கே குடியிருக்கும் ஆண்டவனை உணர்ந்து, அவர் தரும் அகஅமைதியை உணரும் காலமாக இந்த உயிர்ப்புக் காலம் நமக்கு இருக்கட்டும்.

நீ.மொ.
15:10

எவ்வி துவளிச் செல்வருக்குத் தண்டனை கருமையாயிருக்கும்;
கண்டிப்பை வெறுப்பவர் மரணம் அடைவார்.

ஏப்ரல் 2026

4



77 சடங்காச்சாரம்

ஆய்வு:

ஒரு குறிப்பிட்ட வகையான கம்பளிப்புச்சி Pine Processional caterpillar என்றழைக்கப்படுகிறது. ஒன்றன்பின் ஒன்றாகச் செல்வது அவற்றின் வழக்கம். முதல் பூச்சி எங்கு செல்கிறதோ, அதே இடத்திற்கு ஒன்றன்பின் ஒன்றாக அவை செல்வது வழக்கம். Jean Henri Fabre என்ற பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் இந்தப் பூச்சிகளை எடுத்து அவற்றை ஒரு பூந்தொட்டியின் வட்டமான விளிம்பில் ஒன்றன்பின் ஒன்றாக இட்டார். தொட்டியில் நடுவில் அவைகளுக்குத் தேவையான உணவையும் வைத்தார். இந்தப் பூச்சிகள் வழக்கம்போல ஒன்றுக்குப் பின் ஒன்றாக பூந்தொட்டியின் விளிம்பில் நடந்துகொண்டே இருந்தன. முதலாவதாக செல்லும் பூச்சி எப்படியாவது உணவைக் கண்டுபிடித்துவிடும் என்று எண்ணி எல்லா பூச்சிகளும் கண்மூடித்தனமாக நடந்து கொண்டே இருந்தன. அவை செத்துவிழுக்கின்ற வரை நடந்துகொண்டே இருந்தன. மிகவும் அருகிலேயே உணவு இருந்தும், கண்மூடித்தனமாக பயணம் அவைகளது வாழ்வையே சாகடித்துவிட்டது.

சாயஆய்வு:

ஆன்மிகத்திற்கு மிகப்பெரிய தடை ஆன்மிக செயல்பாடுகள் என்று சொன்னால் நம்மில் பலர் அதை நம்ப மறுப்போம். ஆனால் அவ்வாறு சொல்வதில் உண்மை இருக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அழுக்குகளை நீக்கக்கூடிய சோப்பே சரியாகக் கழுவுப்படாத பொழுது துணியில் கறையாக மாறிவிடுவதில்லையா? அதுபோலத்தான் ஆன்மிகச் செயல்பாடுகள் பாவ அழுக்குகளைக் கழுவு உதவுகின்றன என்றாலும், நாம் அவற்றைச் சரியான மனநிலையோடு அணுகாதபோது,

அவையே அகவாழ்விற்கான கறையாக மாறுவதற்கான வாய்ப்பு உண்டு. எப்படி என்று சிந்திக்கலாம்.

நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட ஆன்மிகச் செயல்பாடுகளை மேற்கண்ட கம்பளிப் பூச்சிகளைப்போல கண்மூடித்தனமாக, சடங்காச்சாரமாகக் கடைப்பிடிக்கின்ற பொழுது "அவற்றை ஏன் செய்கின்றோம்? எதற்காகச் செய்கின்றோம்?" என்கிற கேள்விகளை நாம் எழுப்புவதில்லை. கடமைக்காகவும், மறுஉலகிற்குச் செல்ல வேண்டும் என்கிற ஆசையோடும் நமது ஆன்மிகச் செயல்பாடுகளை நாம் கடைப்பிடிக்கின்ற பொழுது, அவை நம் வாழ்வை மாற்றுவதும் இல்லை, நமது அக அமைதியைக் கூட்டுவதுமில்லை. அதேவேளையில் ஆன்மிகச் செயல்பாடுகளை இம்மிபிசகாமல் கடைப்பிடிப்பதன் காரணமாக, நாம் மற்றவர்களைவிட ஒரு படி மேலானவர்களாக இருக்கிறோம் என்று எண்ண ஆரம்பித்துவிடுகின்றோம். மேலும் நம்மிடம் பாவமில்லை என்றும் எண்ணித் துணிந்து விடுகின்றோம். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் அகந்தையை ஒழிக்க கொடுக்கப்பட்ட ஆன்மிகச் செயல்பாடுகளின் பின்னணியிலேயே, நம் அகந்தையை வளர்த்துக் கொள்கிறோம். பாவத்தை நீக்க உதவ வேண்டிய ஆன்மிகச் செயல்பாடுகளே நாம் பாவத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பெறத் தடையாக இருக்கின்றன. இதற்கான தீர்வு நம் ஆன்மிகச் செயல்பாடுகளை அர்த்தம் உணர்ந்து, தேடல் மனநிலையோடு கடைப்பிடிப்பதாகும்.

முன்னுரை

இயற்கை - மனிதனின் வெளிப்புற உலகம் மட்டுமல்ல அவனின் உள்மனத்தையும், ஆன்மாவையும் வடிவமைக்கும் நிலையான ஆசான். மலைகள், காடுகள், ஆறுகள், கல், வானம் இவை அனைத்தும் மனித ஆன்மாவின் பிரதிபலிப்புகள் போலத் தோன்றுகின்றன.

இயற்கை - ஆன்மாவின் கண்ணாடி

அமைதியான ஏரியின் மேற்பரப்பு போல அமைதி நிறைந்த இயற்கை மனித உள்ளத்தில் சமநிலையை உருவாக்குகிறது. புயல் வீசும் கடல் மனித உணர்ச்சிகளின் அலைச்சலை நனைவூட்டுகிறது. மலையின் உறுதி மன உறுதியைக் கற்றுத் தருகிறது. மலரின் மென்மை கருணையையும், பணியையும் நினைவூட்டுகிறது.

படைப்பாளியின் கையெழுத்துக்கள். "மண்ணிலும் அதில் நிறைந்துள்ள அனைத்தும். ஆண்டவருடையவை. நில உலகம் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். (திருப்பாடல் 24:1). படைப்பும் படைப்பாளியும் பிரிக்க முடியாதவை. படைப்பை காக்கும் மனிதன் படைப்பாளியை மகிமைப்படுத்துகிறான். அதுவே உண்மையான விசுவாசமும் உண்மையான சீடத்துவமும் ஆகும்.

2. மனிதன் - உரிமையாளர் அல்ல பராமரிப்பாளர் (தொ.நூல் 2:15)

"ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டு வந்து குடியிருக்கச் செய்தார்"



இவ்வாறு இயற்கை மனித ஆன்மாவின் - கண்ணாடியாக விளங்குகிறது.

மௌனம் பேசும் மொழி

இயற்கையின் மௌனம் வார்த்தைகளைப் போதனையைக் கொண்டது. காட்டின் அமைதி, வானின் விரிவு, நட்சத்திரங்களின் ஒளி - இவை அனைத்திலும் மனிதனைத் தன்னிலைப் பார்வைக்கு அழைக்கின்றன. அந்த மௌனத்தில் மனிதன் தன் பயங்கள், ஆசைகள், நம்பிக்கைகள் அனைத்தையும் தெளிவாகக் காண்கின்றான்.

1. படைப்பும் படைப்பாளியும் (தொ.நூல் 1:1)

உலகை நாம் பார்க்கும் ஒவ்வொரு கணமும் ஒரு மௌனமான பிரசங்கமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படைப்பே படைப்பாளியான ஆண்டவரைப் பேசுகிறது. வானத்தின் விசாலம், கடலின் ஆழம், மரங்களின் அமைதி, பறவைகளின் பாடல், இவையெல்லாம் மனிதனால் உருவாக்கப்பட்டவை அல்ல.

(தொ.நூ 2:15)

இந்த இறைவார்த்தை மனிதனின் அடையாளத்தை தெளிவாகக் கூறுகிறது. பூமி மனிதனுக்குச் சொத்து அல்ல. கடவுளால் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு. ஆளச் சொல்லவில்லை, காக்கச் சொன்னார். சுரண்ட அல்ல, பராமரிக்க ஆகவே இயற்கையை காப்பதே மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட முதன்மையான ஆன்மீகப் பணியாகும்.

3. இயற்கையும் மனித ஆன்மாவும் (உரோ 2:20)

1. இயற்கை ஆன்மாவிற்கு அமைதியை அளிக்கிறது.
2. மலை, காடு, கடல் மனித மன அழுத்தத்தைக் குறைக்கின்றன.
3. இயற்கையோடு இணையும் போது ஆன்மாதூய்மையாகிறது.
4. பறவைகளின் குரல் மனத்தில் நம்பிக்கையை

- விதைக்கிறது.
5. சூரிய ஒளி மனித உள்ளத்தில் புதிய ஆற்றலை உண்டுகிறது.
 6. மழை மனித ஆன்மாவைப் புதுப்பிக்கும் அருட்சின்னம்.
 7. மரங்கள் பொறுமையும் நிலைத்தன்மையும் உடையவை
 8. இயற்கையின் ஒழுங்கு வாழ்க்கைக்கு சமநிலையை உயர்த்துகிறது.
 9. இயற்கையை மதிக்கும் மனிதன் ஆன்மீகமாக உயர்கிறான்.
 10. இயற்கையுடன் இயைந்த வாழ்வே மனித ஆன்மாவின் முழுமை.
- 4. பேராசை : இயற்கை அழிவின் வேர்** (1 திமோத் 6:10)
1. அளவில்லா பேராசை - இயற்கை வளங்களைச் சுரண்டுகிறது
 2. காடுகள் அழிக்கப்படுகிறது. மனித ஆசையின் விளைவு
 3. அதிக நுகர்வு மண்ணையும், நீரையும் மாசுபடுத்துகிறது
 4. இலாப வேட்டை உயிரினங்களின் வாழ்விடங்களை அழிக்கிறது
 5. தொழில்நிலை, தொழில்மயமாதல் சமநிலையைக் குலைக்கிறது.
 6. தேவையை மீறிய ஆசை, காலநிலை மாற்றத்தைத் தீவிரப்படுத்துகிறது.
 7. மரங்கள் பொறுமையும் நிலைத்தன்மையும் உடையவை
 8. இயற்கையின் ஒழுங்கு வாழ்க்கைக்கு சமநிலையை உயர்த்துகிறது.
 9. இயற்கையை மதிக்கும் மனிதன் ஆன்மீகமாக உயர்கிறான்.
 10. இயற்கையுடன் இயைந்த வாழ்வே மனித ஆன்மாவின் முழுமை.
- 4. பேராசை: இயற்கை அழிவின் வேர்** (1 திமோத் 6:10)
1. அளவில்லா பேராசை - இயற்கை வளங்களைச் சுரண்டுகிறது.
 2. காடுகள் அழிக்கப்படுகிறது. மனிதஆசையின் விளைவு
 3. அதிக நுகர்வு மண்ணையும், நீரையும் மாசுபடுத்துகிறது.
 4. இலாப வேட்டை உயிரினங்களின் வாழ்விடங்களை அழிக்கிறது.

5. தொழிநிலை, தொழில்மயமாதல் சமநிலையைக் குலைக்கிறது.
 6. தேவையை மீறிய ஆசை, காலநிலை மாற்றத்தைத் தீவிரப்படுத்துகிறது
 7. இயற்கையைப் பொருளாகப் பார்க்கும் மனநிலை அழிவை வேகப்படுத்துகிறது.
 8. தலைமுறைகளின் உரிமைகள் புறக்கணிக்கப்படுகிறது.
 9. பேராசை மனித ஆன்மாவையும் முறியடிக்கிறது.
 10. கட்டுப்பாடும், பொறுப்பும் மட்டுமே இயற்கையைக் காக்கும்.
- 5. இயற்கையை அழிப்பது பாவமா? (1 கொரி 3:17)**
1. இயற்கை படைப்பாளியின் படைப்பு : அதை அழிப்பது அர்ப்பணிப்பை மறுப்பதாம்.
 2. இயற்கை மனித வாழ்வின் அடித்தளம் - அதனை சேதப்படுத்துவது வாழ்வையே காயப்படுத்துதல்
 3. மரம், நீர், உயிரினங்களை அழிப்பது உயிர் கொலைக்கு இணையானது.
 4. பேராசையால் இயற்கையைச் சுரண்டுவது நீதிக்கும் தர்மத்துக்கும் எதிரானது.
 5. வருங்காலத் தலைமுறைகளின் உரிமைகளைப் பறிப்பது பெரும் அநீதி.
 6. இயற்கை அழிவு மனித ஆன்மாவின் வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.
 7. காக்க வேண்டியதை அழிப்பது பொறுப்பின்மை.
 8. அனைத்து ஆன்மீக மரபுகளும் பாதுகாப்பையே போதிக்கின்றன.
 9. இயற்கையுடன் இசையின்றி வாழ்வது அமைதியற்ற வாழ்க்கை
 10. இயற்கையைக் காப்பது உண்மையான புண்ணியம்
- மேற்கோள்**
1. தொடக்கநூல் 2:1
 2. திருப்பாடல் 24: 1
 3. நீதிமொழிகள் 12:10
 4. உரோமையர் 8:19-22
 5. திருவெளிப்பாடு 11:18
- இயற்கையை அழிப்பது பாவம். இயற்கையைக் காப்பது கடவுளுக்கு பிரியமான தர்மம்
- 6. இயேசுவின் போதனையும் இயற்கையும்** (மத்தேயு:6:28)


ஆனந்த கங்கைதூது

1. இயேசு இயற்கையைப் போதனையின் மொழியாகப் பயன்படுத்தினார்.
2. விதைப்பவன் விதை, மண், இயற்கை மூலம் ஆன்மீக உண்மைகள்.
3. பறவைகளைப் பார்த்து கவலைவிடச் சொன்னார். (மத்தேயு 6:26)
4. லில்லி மலர்களின் அழகில் இறைவனுடைய பராமரிப்பு வெளிப்படும் (மத்தேயு 6:28-29)
5. கடலை அமைதிப்படுத்தி படைப்பின் மீது அதிகாரம் காட்டினார்.
6. அத்தி மரத்தைப் போதனைக்கான அடையாளமாகப் பயன்படுத்தினார்.
7. இயற்கையில் தனிமையைத் தேடி ஜெபித்தார்.
8. இயற்கை, இறைவனுடைய அரசின் காட்சி எனக் கற்பித்தார்.
9. சிறிய விதையிலும் (கடுகு) பெரிய இராஜஜியத்தைப் பார்த்தார்.
10. இயற்கையை மதிக்கும் வாழ்வே உண்மையான சீடத்துவம்.

இயேசு இயற்கையை ஆள அல்ல புரிந்து, மதித்து காக்க, மனிதனை அழைத்தார். (மத்தேயு 6:28-29). "உடைக்காக நிங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டு மலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள். அவை உழைப்பதுமில்லை நாற்பதுமில்லை. ஆனால் சாலேமோன் கூடத்... அணிந்திருந்ததில்லை"

7. இன்றைய கழல்: ஒரு ஆன்மீக அழைப்பு (2 குறி 7:14)

1. உலகின் குழப்பங்கள் - மனித அகந்தையின் விளைவு - தாழ்மை தான் முதல் மருந்து
2. செயல் - அழிவின் மத்தியில் திசை காட்டும் ஆன்மீக ஒளி
3. கடவுளைத் தேடுதல் - நுகர்வை அல்ல. நியாயத்தைத் தேர்வு செய்தல்.
4. தீய வழிகளை விட்டுத் திரும்புதல் - பேராசையிலிருந்து பொறுப்புக்குச் செல்லுதல்.
5. பாவ மன்னிப்பு - மனித இதயத்தின் மாற்றம்.
6. தேசம் சீராகுதல் - இழல், சருமம், உறவுகள் அனைத்தும் புதுப்பித்தல்.
7. இது எச்சரிக்கை அல்ல - அன்பான அழைப்பு - இப்போது மாறுங்கள் என்று.
8. இன்றைய சுற்றுச்சூழல் நெருக்கடி - ஒரு அரசியல் பிரச்சினை மட்டுமல்ல. அது ஆன்மீக மறுமாற்றத்துக்கான இறைவனுடைய அழைப்பு.



8. இயற்கையைக் காப்பது - இறைவனுக்கான ஆராதனை (கொலோ 3:23)

1. ஆன்மீகப் பொருள் (சுருக்கமாக) இயற்கையைக் காப்பது இறைவனுக்கு செய்யும் பணியே.
2. மரம் நடுதல்: ஜெபத்தின் செயல் வடிவு
3. நீர், மண், காற்றைப் பாதுகாப்பது - ஆராதனையின் வெளிப்பாடு
4. பேராசையைத் துறப்பது உண்மையான தியாகம்.
5. சுத்தமாக வாழ்வது பரிசுத்தமாக வாழ்வது
6. சிறிய செயலும் (குப்பை குறைத்தல் இறைவனுக்குப் பிரியமானது.)
7. இயற்கையை மதிப்பது படைப்பாளியை மதிப்பதாகும்.
8. பொறுப்புடன் நடப்பது சீடத்துவத்தின் அடையாளம்.
9. இயற்கை சேவை வார்த்தையில்லா சாட்சி
10. இறைவனுக்காகச் செய்யப்படும் செயல் இயற்கைப் பாதுகாப்பே.

(சுருக்கமாக) இயற்கையைக் காப்பது கடமை மட்டும் அல்ல. அது இறைவனுக்கு இயற்கை வழி செலுத்தும் ஆராதனை.

"நீங்கள் செய்கின்ற அனைத்து

வேலைகளையும் மனிதருக்காக அல்ல; ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள்" (கொலோ 3:23)

இன்றைய நிலை

காற்று மாசு, நீர் மாசு, சுற்றுச் சூழல் அறிவு உயிரின் அழிவு, காடுகள் அழிப்பு, பிளாஸ்டிக் மாசு, தூய்மையான நதிகள் கழிவுச் சாக்கடையாக மாறுகின்றன. பருவ மழை மாறி வெள்ளம், வறட்சி, சூறாவளி போன்ற இயற்கைப் பேரிடர்கள் அதிகரிக்கின்றன. நிலம், நீர், காற்று, ஆகாயம், பூமி பஞ்ச பூதங்கள் மனிதனால் பாதிக்கப்பட்டு பல அபாயங்களைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முடிவுரை

1. இயற்கை இறைவனின் படைப்பு : அதைக் காப்பது விசுவாசத்தின் வெளிப்பாடு.
2. இயற்கையை மதிக்கும் மனிதன் ஆன்மீகமாக உயர்கிறான்.
3. வருங்காலத் தலைமுறைகளின் உரிமையை காப்பதே நீதியின் வழி
4. இயற்கைப் பாதுகாப்பு வார்த்தையில்லா சாட்சியாகிறது.
5. இயற்கையுடன் மீண்டும் இணைவது, ஆன்ம சுகாதாரத்தின் வழி, மரம் நடுத்தல், மண்ணைத் தொடுத்தல், வானத்தை பார்த்தல், பறவைகளின் குரலைக் கேட்பது இவை எனிய ஆனால் ஆழமான ஆன்மப் பயிற்சிகள் இவை மனிதனைத் தன் வேர் நிலத்துடன் இணைக்கின்றன.
6. இயற்கையை நேசிக்கும் மனிதன் மனித குலத்தையே நேசிக்கிறான். ஆகவே இயற்கையோடு ஒத்திசைவாய் வாழ்வதே மனித வாழ்வு
7. நதி விவசாயத்திற்கு உயிர் அளிக்கிறது. விலங்குகள் இயற்கை சமநிலையைக் காக்கின்றன. இந்த பரஸ்பர சார்பு உணர்வே ஆன்மீக விழிப்புணர்வு.
8. மரம் மூச்சு கொடுக்கும் காற்றே மனிதன் வாழ்வாகிறது.
9. நீர் தன் ஓட்டத்தில் மனித வாழ்வான துடிப்பை சுமக்கிறது. மண் தாங்கும் விதையே மனிதனின் நாளைய நம்பிக்கை
10. இயற்கை காயப்பட்டால் மனிதனும் காயப்படுகிறான்.

11. இயற்கை கடவுளின் மகிமையை வெளிப்படுத்துகின்றன.
12. படைப்பைக் காக்கும் பணியே மனித அழைப்பு
13. விவிலியத்தில் திருப்பாடல்களில் இயற்கை மிக அழகாக, ஆழமாகவும் பேசப்படுகின்றன.

எடுத்துக்காட்டு

1. வானங்கள் - இறைமகிமை (தி.பா. 19:1)
2. பூமி - ஆண்டவருடையதே (தி. பா. 24:15)
3. மழை, பயிர், செழிப்பு, இறைவனின் அருள் இறைபராமரிப்பு (தி.பா. 65:9-13)
4. மிருகங்கள், பறவைகள், மரங்கள் இறைவனின் பராமரிப்பு (தி.பா. 104:10-24)
5. கடல்கள் முழங்கட்டும், ஆறுகள் கைகளைத்தட்டும் - மகிழ்ச்சியன் சின்னம் (தி.பா.98:7-8)
6. கடவுள் மழையை அளித்து உயிர்களைக் காக்கின்றார் - கடவுள் இயற்கை மனிதன் உறவு (தி.பா 147:8-9)
7. சூரியன், சந்திரன், மலைகள் - இறைவனைப் போற்றுகின்றன. படைப்பு முழுவதும் ஆராதனை (தி.பா. 148:1-10)
8. கடவுளின் இரக்கம் பூமியெங்கும் நிறைந்துள்ளது. இயற்கை இறை அன்பின் வெளிப்பாடு (தி.பா.148:1-10)

இயற்கை ஒரு பொருள் அல்ல, அது இறைவனைப் போற்றும் உயிருள்ள சாட்சி. பூமி நமக்குச் சொத்து அல்ல, இறைவனிடமிருந்து பெற்ற பொறுப்பு. அதனால் இயற்கையைக் காப்பது தேர்வு அல்ல. ஆன்மீக அழைப்பு, பேராசையை விட்டு பொறுப்பைத் தேர்வு செய்தால் இயற்கை மட்டுமல்ல. மனித ஆன்மாவும் சீராகும். இறைவனுடையதை இறைவனுக்கே காத்து கொடுப்பதே உண்மையான நம்பிக்கையின் சாட்சி.

இயற்கை ஒரு பொருள் அல்ல, அது இறைவனைப் போற்றும் உயிருள்ள சாட்சி. பூமி நமக்குச் சொத்து அல்ல, இறைவனிடமிருந்து பெற்ற பொறுப்பு. அதனால் இயற்கையைக் காப்பது தேர்வு அல்ல. ஆன்மீக அழைப்பு, பேராசையை விட்டு பொறுப்பைத் தேர்வு செய்தால் இயற்கை மட்டுமல்ல. மனித ஆன்மாவும் சீராகும். இறைவனுடையதை இறைவனுக்கே காத்து கொடுப்பதே உண்மையான நம்பிக்கையின் சாட்சி.



கார்போகரிசி

நலவாழ்வு



அருள்சகோதரி. லடிஸ்கா,
நலவாழ்வு இல்லம், முத்துப்படி

பொருள் குறைய :

செண்பகமொட்டு, கார்போகரிசி, வெந்தயம், அறுகம்புல் ஆகியவற்றை இடித்து தேங்காய் எண்ணெயில் கலந்து சூரிய ஒளியில் 10 நாட்கள் வைத்திருக்கவும். பின் இதை தலையில் தேய்த்து வர பொருள் குறையும்.

தோல்நோய் குறைய:

i) விதையுடன் பால் சேர்த்து அரைத்து தேய்த்துக் குளிக்கலாம்.

ii) விதையை பசுநீரில் ஊற வைத்து அதனை வறுத்து அரைத்து சலித்து வைத்துக்கொள்ளவும். இதில் ஒரு சிட்டிகை எடுத்து காலை, இரவு உணவுக்குப் பின் வாயிலிட்டு நீர் அருந்து வரை வெண்படை குணமாகும்.

iii) கார்போகரிசியை முறைப்படி சுத்தி செய்து அரைத்து வைத்துக்கொண்டு 1 சிட்டிகை காலை, இரவு உணவுக்குப்பின் வெந்நீரில் உட்கொள்ள சொரியாசில், அரிப்பு நோய், படை போன்ற தோல்நோய்கள் நீங்கும்.

பேன் மருந்து:

புங்க எண்ணெய், தேங்காய் எண்ணெய், பொருதலை சாறு இவற்றுடன் கார்போகரிசி, காக்கை கொல்லி, கருஞ்சீரகம், வேப்பம்பட்டை சேர்த்து காய்ச்சி வடித்து ஆறிய பின் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர பேன் நீங்கும்.

வெண்படை - மென் தூண்டுதல்:

கார்போகரிசியில் உள்ள "சொரலின்" என்ற வேதிப்பொருள் சூரிய ஒளியுடன் சேர்த்து சருமத்தில் மெலனின் நிறமியை மீண்டும் உருவாக்குகிறது.

கார்போகரிசி பொடியை எலுமிச்சை அல்லது தேய்காய் எண்ணெயுடன் கலந்து வெண்புள்ளி உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் சூரிய ஒளியில் காட்ட நல்ல மாற்றம் ஏற்படும்.

கவனிக்க:

- ❖ கர்ப்பிணி பெண்கள்
- ❖ தீவிர தோல் பாதிப்பு உள்ளவர்கள்
- ❖ ஒவ்வாமை உள்ளவர்கள்

இவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.

நிறைவாக: கார்போகரிசி வெண்புள்ளி நோய் (Vitiligo) மற்றும் தோல் நிறமி இழப்பிற்கு (Leucoderma) சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த மூளிகை.

கார்போகரிசி ஒரு செடி வகையைச் சேர்ந்தது. இது சீனா மற்றும் இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. இச்செடி ஏறக்குறைய 3 அடி உயரம் வளரக்கூடிய வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலத் தாவரம். இதன் பூக்கள் ஊதா நிறத்திலும், பழங்கள் கரிய நிறத்திலும் இருக்கும். விதையில் Psorolen மற்றும் Isoporolen என்ற நறுமன எண்ணெய் உள்ளது. விதை மருத்துவப் பயன் உடையது.

வேறு பெயர் : கார்புவா அரிசி, பாகுசி, காப்புவா அரிசி, குஷ்ட நாசினி

தாவரவியல் பெயர் : Psoralea Corylifolia

செய்கை : மலமிளக்கி - Laxative

வெப்பமுண்டாக்கி - Stimulant

மருத்துவப் பயன்கள் : கார்போகரிசியை கடுவன் (Skin infection), நாட்பட்ட புண், பாம்பு கடி, வாதப நமைச்சல், அரிப்பு, யானைச்சொறி, கட்டிகள் இவைகளுக்குப் பயன்படுத்தலாம். இது பசியை உண்டாக்கும். ஆனால் பித்தத்தை பெருக்கும்.

"கார்போகரிசி கண்டாற் கர்ப்பான்புண்
பீர்சுவகுவ நஞ்சிகவலோம் பித்தமுண்டாம் - பார்மீதில்
வாந கபநமைச்சல் வன்சொறியி ராங்குமறுஞ்
சீத மலமிளக்குவாய் செப்பு"

கார்போகரிசியை உள்மருந்தாக எடுக்கும் போது மிகுந்த கவனம் தேவை. மருத்துவரின் ஆலோசனைப்படி மிகக்குறைந்த அளவே உள்மருந்தாக எடுக்கவும்.

கார்போகரிசி பசை:

கார்போகரிசி, நீரடிமுத்து, கசகசா, பாதாம் பருப்பு, கொப்பரை தேங்காய், கருஞ்சீரகம், காட்டுச்சீரகம் இவைகளை சம அளவு ஒன்றுசேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் சிறிதளவு எடுத்து காடிநீர் அல்லது பழச்சாறு விட்டுக் கலந்து தோலில் பூசி ஊறவைத்து 3 மணி நேரம் கழித்து இளவெந்நீரில் குளிக்க சொறிசிரங்கு, அழுக்குப்படை, படர்தாமரை மற்றும் சாதாரண சரும நோய்கள் குணமாகும்.

சூதகவல் குறைய:

மாதவிடாய் வலி குறைய தீப்பிலி, சுக்கு, வெண்கடுகு, கார்போகரிசி மற்றும் சிறிது ஏலக்காய் எடுத்து நிழலில் காயவைத்து வறுத்து அரைத்து சலித்துக்கொள்ளவும். இதில் 2 சிட்டிகை எடுத்து வாயிலிட்டு வெந்நீர் குடித்து வந்தால் மாதவிடாய் வயிற்று வலி குறையும்.

நீ. மொ.
15:17

பகை நெஞ்சம் கொண்டோர் படைக்கும் நல்ல இறைச்சி உணவைவடிக்,
அன்பு உள்ளம் உடையவர் அளிக்கும் மரக்கறி உணவே மேல்.

ஏப்ரல் 2026

10



வேட்பாளர் தூய்மை செய்வதும் போன்ற போலி நாடகங்கள், கேலி நடவடிக்கைகள் நடைபெறும். இவர்களைக் கண்டு ஏமாந்துவிடாதீர்கள். தாங்கள் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பல வேடங்கள் போட்டு உங்களை ஏமாற்றும் பார்ப்பவர்கள் இவர்கள்தான்.

தேர்தலில் வெற்றிபெற்றவுடன் ஓடி மறைந்து விடுவார்கள். ஐந்த ஆண்டுகளுக்கு நம்முடைய வீடும், உட்காரும், வீதியும் சாலையும், டீ கடையும், துணி தேய்ப்பவர் கடையும், செருப்புத் தைப்பவரும், அடிமுழாயில் தண்ணீர் அடிக்கும் பெண்ணும், தண்ணீர் பாய்ச்சும் விவசாயியும், தூய்மைப் பணியாளரும் இவர்கள் கண்ணுக்குத் தெரியமாட்டார்கள். ஓட்டுப் போட்டவன் ரோட்டில் அலைவதும், ஓட்டுக்கேட்டு வெற்றிபெற்றவன் உட்காரியில் உல்லாச வாழ்க்கை வாழ்வதும் வார்க்கையான வேட்கையான ஒன்றாக மாறிவிடும். வாக்காளர்களே போலிகளைக் கண்டு ஏமாந்துவிடாதீர்கள்.

தமிழ்நாட்டு மக்களே, இந்தத் தேர்தலில் மட்டும் சரியான கட்சியை, சரியான வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்காவிட்டால் தமிழ்நாட்டையே கபலீகரம் செய்துவிட துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் என்னவோ இரண்டு வாரங்கள் தாமதமாக தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லியிலுள்ளவர்கள் தமிழ்நாட்டை ஆள வேண்டுமென்று முடியாய்த் தடிக்கிறார்கள். மதத்தின் பெயரால் மட்டுமே கட்சி நடத்துபவர்கள், மதத்தின் பெயரால் மட்டுமே ஆட்சி செய்கிறவர்கள் தமிழ்நாட்டை தங்கள் கைப்பாவையாக மாற்றி தமிழ் மொழியை அழிக்க சதித்திட்டம் தீட்டி இந்தி மாநிலமாக மாற்ற நினைக்கிறார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபாயும், வருடத்திற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்று போலியான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கிறார்கள். வாக்காளர்களே போலிகளைக் கண்டு ஏமாந்துவிடாதீர்கள்.

"வளர்ச்சியான தமிழகமே வளமையான இந்தியா" என்று பொய்யான பரப்புரை செய்யும்

தமிழ்நாட்டில் தேர்தல் காலம் ஆரம்பமாகி விட்டது. தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. வழக்கமாக கேரளம், புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும். ஆனால் இம்முறை கேரளம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம், தமிழ்நாட்டில் மட்டும் ஏப்ரல் 23-ம் தேதியும் தேர்தல் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன கூட்சமமோ தெரியவில்லை இரண்டு வாரங்கள் கழித்து தமிழ்நாட்டுத் தேர்தல் நடைபெற உள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்து முடிந்தவுடன் வேட்பாளரும், அவருக்குப் பின்னால் பிடுங்கித் திண்ணும் கட்சிக் கூட்டமும் வருவார்கள். வீதிகளில், சாலைகளில், கடைத்தெருவில் பல அவலங்கள், நாடகங்கள், நாற்றங்கள் அரங்கேறுவதைக் கண்கூடாகப் பார்க்கப் போகிறீர்கள். வாக்குச் சேகரிக்க வருபவர்கள் டீ கடைக்கு வந்தால் வேட்பாளர் டீ கடைகாரராக மாறுவதும், துணி தேய்ப்பவரிடம் சென்று இஸ்திரிப் பெட்டியை வாங்கி துணி தேய்ப்பதும், செருப்புத் தைப்பவரிடம் வாக்குக் கேட்டு செருப்புத் தைப்பது போல் நடப்பதும், அடிமுழாயில் தண்ணீர் அடிக்கும் பெண்ணிடம் வேட்பாளர் தண்ணீர் அடித்துக் காண்பிப்பதும், வயல் வெளிகளுக்குச் சென்று தண்ணீர் பாய்ச்சும் விவசாயியைக் கண்டு வேட்பாளரும் அவருடைய துண்டை வாங்கி தலைப்பாகைக் கட்டிக்கொண்டு தண்ணீர் பாய்ச்சுவதும், மண்வெட்டியால் வாய்க்கால் வெட்டுவதும், சாலையோர உணவத்திற்குச் செல்லும் பொழுது அங்கே உணவு உண்பவர்களுக்கு உணவு பரிமாறுவதும், தூய்மைப் பணியாளரின் துடைப்பத்தை வாங்கி

இவர்கள்தான் தமிழ்நாட்டிற்குக் கொடுக்க வேண்டிய கல்வித்தொகை ஏறக்குறைய 4258 கோடி ரூபாயை வழங்க மறுக்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி வழங்காமல் தடைசெய்கிறார்கள்.. தமிழ்நாட்டில் இந்தியைத் தீணித்து மும் மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தத் துடிப்பவர்கள்தான் "வளர்ச்சியான தமிழகம் வளமையான இந்தியா" என்று பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடுகிறார்கள். தமிழ்நாட்டு வாக்காளர்களே போலிகளைக்கண்டு ஏமாந்துவிடாதீர்கள்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் தமிழ்நாட்டில் உள்ளவர்களே டில்லிக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். தமிழர்களின் வரலாற்றை, பழம்பெருமையை மறந்து மதவாதக் கட்சியோடு கூட்டணி அமைத்து தமிழர்களுடைய டில்லியிடம் அடகு வைக்க நினைக்கிறது ஒரு கூட்டம். வாக்காளர்களே போலிகளைக் கண்டு ஏமாந்துவிடாதீர்கள்.

தேர்தல் களத்தில் ஒவ்வொரு கட்சியைச் சார்ந்த வேட்பாளரும் உங்களிடம் பணம் கொடுத்து நம்முடைய ஓட்டை விலைபேச வருவார்கள், விலைபோய்விடாதீர்கள். அவர்கள் கொடுக்கும் இருநூறோ, ஐநூறோ உங்கள் வாழ்க்கையை முன்னேற்றப் போவதில்லை. நம்மிடம் ஐநூறு கொடுத்துவிட்டு ஐநூறு கோடிகள் சம்பாதித்து விடுவார்கள். அவர்கள் முறைகேடு செய்து ஐநூறு கோடிகள் சம்பாதிப்பதற்கு அச்சாரமே நமக்குக் கொடுக்கும் ஐநூறு.

மக்களே, உங்களுக்கு ஒன்றை நினைவுபட்ட விரும்புகிறேன். இன்றைய நிலையில் எருமை மாட்டின் விலை 20000, பசுமாட்டின் விலை 25,000 வெள்ளாட்டின் விலை 15000, கழுதையின் விலை பல ஆயிரங்கள், சல்லிக்கட்டுக் காளையின் விலை பல இலட்சங்கள் அந்தக் காளையை அடக்கும் மனிதனின் விலை 200, 500 மட்டுமே. ஆம், இதை எழுத எனது கை கூசுகிறது, ஏனெனில் மனிதன் ஓட்டுக்காக விலை போகிறான். அவனுடைய உயரம் அவனுக்கே தெரிவதில்லை. கால்நடைகளை விட மனிதன் கடைச்சரக்காகி விடுகிறான். வாக்கு என்பது எனது பிறப்புரிமை, நான் யாரிடமும் கையேந்த மாட்டேன், விலைபோக மாட்டேன், ஓட்டுப் பிச்சை பெறமாட்டேன். ஏனெனில் என் வாக்கு என் பிறப்புரிமை, என் வாக்கு என் வாழ்க்கை, என்

வாக்கு என் உயர்வு, என் வாக்கு என் ஆட்சி, என் வாக்கு என் மாநிலம், என் வாக்கு என் மொழி என உறுதியேற்றுக் கொள்ள வேண்டும். போலிகளைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்.

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? அது உங்கள் உரிமை. அதில் தலையிட யாருக்கும் தகுதியில்லை. ஆனால் வாக்குச்சாவடிக்குச் செல்லுமுன் தமிழக நிலையை நினைவில் நிறுத்தி யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று தீர்மானியுங்கள்.

எந்தக் கட்சி தங்கள் ஆட்சியில் ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும், மகளிருக்கும், மாணவ மாணவிகளுக்கும் உயர்கல்விக்கும், முதியோர்களுக்கும் நிர்வாகத்தில் செய்த சாதனைகளை அடுக்கி வாக்குக் கேட்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்கத் தீர்மானியுங்கள்.

எந்தக் கட்சி சிறுபான்மையினருக்கு, சிறுபான்மை நிறுவனங்களுக்கு ஆதரவாக அரணாக நின்ற சாதனைகளைக் கூறி வாக்குக் கேட்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்கத் தீர்மானியுங்கள். தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு கத்தோலிக்கக் கிறித்தவ அருட்பணியாளரை (அருள்முனைவர் ஜோ. அருண் சே.சு) சிறுபான்மை ஆணையத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை நினைவில் கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டிற்குள் மதக் கலவரங்கள் ஏற்படாமல் எந்தக் கட்சி சிறுபான்மையினரைப் பாதுகாத்து வருகின்றதோ அந்தக் கட்சியை நினைவில் நிறுத்துங்கள்.

"தாய்க் கொரு பழி நேர்ந்தால் மகர்க்கில்லையோ, அன்னை தமிழுக்குப் பழிநேர்ந்தால் உனக்கில்லையே" என்ற வரிகளுக்கேற்ப தமிழுக்கு இழுக்கு வரும்போதெல்லாம் தட்டிக் கேட்கின்ற, எதிர்த்துப் போராடக் கூடிய தைரியம் யாருக்கு இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பேரிடர், பெருந்தொற்று, வெள்ளம் போன்ற காலங்களில் மக்களோடு மக்களாக நின்று யார் பணியாற்றினார்களோ அவர்களை நினைவில் கொள்ளுங்கள்.

நூறு விழுக்காடு வாக்குப்பதிவை உறுதி செய்வோம். ஒளிமயமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

ஆனந்த கங்கைதூது

தமிழில் வெளிவந்திருக்கும் கிறிஸ்தவ இலக்கியங்களுள் வேத அருள் வேதபுராணம் முதல் இயேசு காவியம் வரை பத்தொன்பது காப்பியங்கள் தோன்றியுள்ளன. வேத அருள் வேதபுராணம் கி.பி. 1725-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்து யாகோம் கொன்சால்வசு அடிகளார் எழுதியதாகும். விவிலிய நூலை அடிப்படையாகக் கொண்டு இயேசுவின் வாழ்வியலையும் அவர் தம் வாழ்வையும் இவை எடுத்துரைக்கின்றன.

தேம்பாவணி

வளன் என்பவர் இயேசுவின் வளர்ப்புத் தந்தை. அவரது வாழ்வை அழகுற வழங்கும் காப்பியமே தேம்பாவணி. வீரமாமுனிவர் இயற்றிய இக்காப்பியம் 36 படலங்களும், 3615 பாக்களும் உடையது. தமிழில் அச்சேரிய முதல்க் காப்பியம் என்னும் பெருமைக்குச் சொந்தமானது தேம்பாவணி.

சிந்தனைப் பகுதி

என்று எழுதி கி.பி. 1865-இல் வெளியிட்டார். பாலகாண்டம், கிரியா காண்டம், அவசுதாகாண்டம், ஆரோகண காண்டம் என நான்கு காண்டங்களும் 842 விருத்தங்களும் இக்காப்பியத்தில் உள்ளன.

திருவாக்குப்புராணம்

யாழ்ப்பாணத்துக் கனகசபைப் புலவர் பாடிய திருவாக்குப்புராணம் கி.பி. 1866-ஆம் ஆண்டு வெளிவந்தது. பதிகத்தில் 111 விருத்தங்களும், முதற்பகுதியில் பழைய ஏற்பாட்டுச் செய்தியை உள்ளடக்கிய இரு காண்டங்களும், இரண்டாம் பகுதியில் புதிய ஏற்பாட்டுச் செய்தியை உள்ளடக்கிய எட்டுக்காண்டங்களும் இடம் பெற்றுள்ளன.

ஆதிநந்தவனப்பிரளயம்

வேதக்கண் என்பவர் கி.பி. 1868-ஆம் ஆண்டு வழங்கிய ஆதி நந்தவனப் பிரளயம் ஆறு



நல்லாசிரியர் கவிஞர். எல்.பிரகாஷ்

திருச்செல்வர்காவியம்

தெல்லிசேரி பூலோக சிங்க அருளப்ப நாவலர் கி.பி. 1741-ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட காவியமாகும் இது. இருபத்து மூன்று படலங்களும் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நூற்பத்தாறு விருத்தங்களும் கொண்டதாக அமைந்துள்ளது. இது இலங்கையில் கி.பி. 1896-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டுள்ளது.

யோசேப்புப் புராணம்

குவங்கைத்தம்பிரான் கி.பி. 1765-ஆம் ஆண்டு உருவாக்கிய யோசேப்புப் புராணம் 1203 விருத்தங்களுடன் விளங்குகிறது.

கிறிசுதாயணம்

திருவனந்தபுரம் ஜான் பால்மர் (கி.பி.1812 - 1883) இயேசுவின் வரலாற்றையே கிறிசுதாயணம்

காண்டங்களுடன் அமைந்துள்ளது. மில்லனின் "வீடு பேறு இழப்பு" (Paradise Lost) என்னும் ஆங்கிலப் படைப்பின் தமிழாக்கமே இந்நூலாகும். வேதக்கண் தொடர்ந்து வழங்கிய மற்றொரு காப்பியம் ஆதிநந்தவனப் பிரளய மீட்சியாகும்.

பூங்காவனப் பிரளயம்

மில்லன் ஆங்கிலத்தில் எழுதிய வீடு பேறு இழப்பு என்னும் முதலிரு காண்டங்களையே கி.பி. 1872-ஆம் ஆண்டு சாமுவேல் வேதநாயகம் தாமசு "பூங்காவனப் பிரளயம்" என வெண்செந்துறை யாப்பில் பாடியுள்ளார். பாதாள காண்டம், யாத்திரை காண்டம் என வரும் இரு காண்டங்களும் 2626 அடிகளும் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது.

நீ.மொ.
15:20

நூலும் உள்ள மகன் தன் தந்தையை மகிழ்விப்பான்;
அறிவற்ற மகனோ தன் தாயை இகழ்வான்.

ஏப்ரல் 2026

13

ஞானானந்த புராணம்

ஈழத்து தொம்பைப்பிலிப்பு கி.பி. 1874-ஆம் ஆண்டு விவிலியத் திருநூலின் விளக்கமாக "ஞானானந்த புராணம்" என்னும் காப்பியத்தை விருத்தப்பா யாப்பில் வழங்கியுள்ளார். உற்பத்தி, உபத்திரவம், உத்தானம் ஆகிய மூன்று காண்டங்களும், இருபத்து நான்கு சருக்கங்களும் உடையதாக இக்காப்பியம் விளங்குகிறது.

இரட்சணிய யாத்ரீகம்

எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை என்பவர் பதினான்கு ஆண்டுகள் (கி.பி. 1879- 1892) "நற்போதகம்" இதழில் தொடர்ந்து எழுதி வந்த இரட்சணிய யாத்ரீகம், இதழ் ஆசிரியராலேயே பதிக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த முற்றுருவகக் காப்பியமாகும். நாற்பத்தேழு படலங்களும் 3776 பாக்களும் கொண்ட இரட்சணிய யாத்ரீகம் திருப்பயணியான கிறிஸ்தவைக் காப்பியத்தலைவனாகப் பெற்றுள்ளது.

கிறித்து மான்யம்

சுதோச ஐயர் கி.பி.1891-இல் தரங்கம்பாடி லுத்தரன் திருச்சங்க அச்சகத்தில் பதிப்பித்த கிறித்து மான்யம் முப்பத்தொன்பது சருக்கங்களுடன் திகழ்கிறது. இது கிறிஸ்த பெருமானின் மாட்சியைப் புகழ்கிறது.

சுவர்க்க நீக்கம்

வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார் மில்டனின் வீடுபேறு இழப்பு என்னும் ஆங்கில நூலை மொழிபெயர்த்து இரு காண்டங்கள் கொண்ட செய்யுள் நூலாகச் "சுவர்க்க நீக்கம்" என்னும் பெயரில் கி.பி. 1895-ஆம் ஆண்டு வெளியிட்டார். விருத்தப் பாக்களாலாகிய இந்நூலுக்கு அவரே அருமையான விளக்கவுரையும் தந்துள்ளார்.

சுவீசேடப் புராணம்

மதுரையில் அரசுப்பணிபுரிந்து வந்த சுகாத்தியர் (SCOTT) புதிய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளை 3360 விருத்தப்பாக்களாக எழுதியுள்ளார். இக்காப்பியம் கி.பி. 1896-இல் வெளி வந்தது. மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவா, அப்போசு தலக்காண்டங்கள் என ஐந்து பெரும் பிரிவுகள் கொண்ட இந்நூல் காண்டந்தோறும் பன்னிரு பகுதிகளும், பகுதிக்கு ஏழு பாடல்களும், படலத்திற்கு எட்டுப்பாக்களும் கொண்டுள்ளது.

திரு அவதாரம்

மாணிக்கம் ஆசீர்வாதம் "நற்போதகம்" இதழில் ஒன்பது (1936-1944) ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவந்த சிறப்பான காவியம் திருஅவதாரம் ஆகும். இது பாலகாண்டம், உத்தியோக காண்டம், செய காண்டம், ஆதிராகண காண்டம் என்னும் நான்கு பகுதிகளும் 2367 பாக்களும் கொண்டுள்ளது.

சுடர்மணி

இயேசு பெருமாள் வழங்கிய நற்செய்தியினையும், நிறுவிய இறையரசினையும் பற்றி இனிய எளிய தமிழ்நடையில் "சருவ வியாபி" வார இதழ் வாயிலாக ஆரோக்கியசாமி என்பவர் வழங்கிய காப்பியம் "சுடர்மணி" ஆகும். இது 1976-இல் வெளிவந்தது, இப்படைப்பு நான்கு காண்டங்களும், 47 படலங்களும், 1201 பாடல்களும் கொண்டுள்ளது. "சேச கிறித்து நாதரின் சீவிய சரித்திரம்" என்னும் உரைநடை நூலை அடியொற்றி விருத்தப்பாவால் இந்நூல் உருவாகியுள்ளது.

கிறிஸ்து வெண்பா

புலவர் மரியந்தோணி என்பவர் நற்செய்தியின் அருள்மொழிகளைப் பன்னிரு பகுதிகளும், 1006 வெண்பாக்களும் கொண்ட காப்பியமாக உருவாக்கியுள்ளார். அரிய பல உண்மைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெண்பா யாப்பில் 1978-ஆம் ஆண்டு வெளிவந்த இக்காப்பியம் இயேசுவின் புகழ்பாடுகிறது. தோமையார், சவேரியார் ஆகிய அருளாளர்கள் வாழ்வியலும் இக்காப்பியத்தின் இறுதிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

இயேசு காவியம்

கவிஞர் கண்ணதாசன் பதினைந்து நாட்களில் ஒன்பதாயிரம் அடிகள் கொண்ட இயேசு காவியத்தை 1981-ஆம் ஆண்டு உருவாக்கியுள்ளார். மத்தேயு, மாற்கு, லூக்கா, அருளப்பர் ஆகிய நால்வர் அருளிய நற்செய்தியின் அடிப்படையில் இயேசு பெருமாள் வாழ்வுடன் தொடர்புடைய 148 நிகழ்ச்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இயேசுவின் மலைப்பொழிவை "மக்கள் உயிர் காக்கும் அமுதம்" எனப் போற்றியுள்ளார். உவமை வளமும், சொல் நயமும் விளங்க மக்கள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வகையில் எளிமையும், தெளிவும் கொண்டதாகக் காப்பியம் துலங்குகிறது.



அர்த்தமற்ற தொலைக்காட்சி

(சிந்திக்க மறந்த மனிதன்)



P. ஹேமலதா காளீஸ்வரன்

ஞானம் எவ்வாறு பிறக்கிறது?

சிந்தனையில் வரும் புரிதலின் மூலம் தான் ஞானம் பிறக்கிறது.

சிந்திக்க மறந்த மனிதன்

ஒரு பொருளின் புரிதலும், ஞானமும் ஏன் இவ்வலக தத்துவ புரிதலும் தீவிர சிந்தனை மூலம் வருகிறது. மனிதர்கள் படைத்த படைப்புகள் தீவிர சிந்தனையின் மூலம் வந்த புரிதலில் கண்டுபிடித்தது.

மனிதர்களாகிய நாம் தற்போது சிந்திக்க மறக்கிறோம் அதற்கு காரணம் அர்த்தமற்ற தொலைக்காட்சி. தொடர்ச்சியாகத் தொலைக்காட்சிகளைப் பார்க்கும் பொழுது நம்முடைய மூளையை சிந்திக்க விடாமல் செய்கிறது. இதன் மூலம் மனிதன் சிந்திக்க மறக்கிறான்.

சிந்தனை எப்படி இருக்க வேண்டும்

நாம் சிந்திக்கின்ற சிந்தனை நம்மை வளர்க்கும் ஞானமாக வேண்டும்; மாறாக குப்பையாக மாறிவிடக் கூடாது அதற்கு நாம் சிந்தனையை ஒழுங்குப்படுத்த வேண்டும்.

எப்படி சிந்தனையை ஒழுங்குப்படுத்துவது

"நீங்கள் கேட்கின்ற, பார்க்கின்ற ரசிக்கின்ற பொருளின் மூலம் வரும் எண்ணங்கள் ஞானமாக வேண்டும் மாறாக குப்பையாக சேர்ந்துவிடக் கூடாது. தொலைக்காட்சியின் மூலம் வரும் அர்த்தமற்ற சிந்தனைகள் குப்பைகளாகத் தேங்குவது போல்"

விளக்கம்

அர்த்தமற்ற தொலைக்காட்சிகளை பார்க்கும் பொழுதும் பார்த்து முடிந்த பின்பும் அதைப் பற்றிய சிந்தனை அவைகள் நம் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த சிந்தனைகள் அர்த்தமற்றதாகவே இருக்கிறது. அவற்றில் எந்த புரிதலும் பயனும் இல்லாதபோது அவை குப்பையாக மாறி உங்கள் மனதில் பதியப்படுகிறது மற்ற செயல்களை யோசிக்க மறுக்கிறது. இதன் பிம்பங்கள் உங்கள் முன் வந்து நின்று உங்களை மற்ற உபயோகமான செயல்களை யோசிக்க மறுக்க செய்கிறது. குப்பைகளாக மாறிய நினைவுகளை சுத்தம் செய்ய நேரங்கள் தேவைப்படுகிறது இதற்குள் தம்மை வளர்க்க வேண்டிய எதுவும் அடங்கவில்லை.

அர்த்தமுள்ள நூல்களையோ, கானொலிகளையோ பார்க்கும் போதும் கேட்கும் போதும் பல கேள்விகளை தொடுத்து செல்லும். அதை பற்றிய தீவிர சிந்தனை புரிதலாக மாறும். அதன்

புரிதல் நாம் சிந்திக்கின்ற பாடத்தில் நம்மை ஞானி ஆக்கிறது.

ஏன் ஞானிகள் படைப்புகளில் சிறந்து விளங்கினார்கள். அவர்களுடைய சிந்தனைகள் அனைத்தும் அர்த்தமுள்ள ஓர் பொருளைப் பற்றி இருந்தது அதன் மூலம் புரிதலும் ஞானமும் கிடைத்தது.

சிந்திக்க யழகுங்கள்

"தீவிரமாக சிந்தனைக்குப் பின் புரிதல் புரிதலுக்குப் பின் ஞானம்". தொடர்ச்சியாக தொலைக்காட்சிகளை பார்க்கும் பொழுது நம்முடைய மூளையை சிந்திக்க விடாமல் செய்கிறது. இவற்றின் மூலம் மனிதன் சிந்திக்க மறக்கிறான்.

தொலைக்காட்சியின் பின்விளைவுகள்

ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது வகுப்பறையில் படிக்கும் மாணவியிடம் தவறாகத் தொடுகிறான். இந்த இளம் வயது குழந்தைகளுக்கு யார் இதையெல்லாம் கற்றுக் கொடுக்கிறார்கள், தனது பெற்றோரா? இல்லை உறவினரா? இல்லை நண்பர்களா?, இவற்றுள் யாரும் இல்லை. பின்பு யார் தான் கற்றுத் தருகிறார்கள். நாம் காணும் கானொலிகள் (அர்த்தமற்ற தொலைக்காட்சி) கற்றுத் தருகிறது. அர்த்தமற்ற தொலைக்காட்சியின் பின் விளைவுகள் நம் குழந்தைகளின் பாதுகாப்புற்ற சமூகத்தை தருகின்றன. இதே சமுதாயத்தில் தான் நம் குழந்தைகளுள் வளர்கிறது.

நல்ல புத்தகங்களை கற்க கற்றுக் கொடுப்போம் சமுதாயம் காப்போம்.

"10000 திரைப்படங்களை பார்ப்பவனை விட 10 புத்தகங்களைப் புரட்டியவனே சிறந்தவன் ஆகிறான்"

"பூமி என்பது திரையரங்கு அல்ல நாம் பொழுது போக்கிக் கொண்டே இருப்பதற்குப் பொழுது போக்கிற்காக படைப்புகள் படைப்பதற்கும் ஞானம் பயிலும் கூடமே "பூமி"

முடிவுரை

கூத்தின் பரிதாபம்

அன்று அறநெறிகளை பெற


காவியத்தை கடத்த

ஆன்மீக நெறிகளை அறிய (உருவாகினை)

"கூத்து" என்னும் அழகிய "கலை" இன்று

பெண்ணின் (மருள்) கூத்தாய் போனதே அவலம்...

அறநிலையிலிருந்து அரைநிலைக்குப் போனதே (பரிதாபம்)



லவே சாமி வாழ்வில் என்னை தொட்டது



அருள்பணி. அசோகமேத்தா

லவே சாமி என்றாலே எல்லாருக்கும் ஒரு பொதுவான வெள்ளைக்கார சாமி என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அழைக்கப்பெற்றவர். இவர் பணி செய்த பகுதியான ஆண்டாவூரணி, இராமநாதபுரம் மற்றும் இறுதியில் சருகணி மறைத்தளங்கள் ஆகும். இப்பகுதி மக்களுக்கு லவே சாமியைப் பிற மக்கள் தெரிந்திருப்பதே பெரிய காரியம் என்று சொல்லாம். அவ்வாறு இருக்க அவர் பணி செய்யாத இடங்களான ஒன்று இளையான்குடி பங்கில் உள்ள கண்ணமங்கலம் அருகாமையில் இருக்கின்ற ஒரு கிறிஸ்தவ கிராம மக்கள் அவரை பார்க்க சருகணி வந்து அவர் ஊருக்கு வரும்படி அன்போடு கேட்டுக்கொண்டார்கள்.

இது 1965 ஆம் ஆண்டு அங்கிருக்கின்ற பெரியோர் வந்து பார்த்தனர். இதில் கிறிஸ்தவ மக்கள் மட்டும் வரவில்லை; மாறாக பிற மதத்தைச் சார்ந்த மக்களும் வந்தார்கள். 1962 முதல் 1965 வரை மிகுந்த பஞ்சம் ஏற்பட்டது. ஏனெனில் மழை பொய்த்ததால் விவசாயத்தை மட்டுமே சார்ந்திருக்கின்ற மக்கள் ஒரு வேளை உணவுக்கே கடனப்பட்டார்கள். இதே நிலை நீடித்தால் இங்குள்ள மக்கள் இறந்திடுவார்கள் என்ற சூழ்நிலையில் மக்கள் தந்தையை பார்க்கப்போனார்கள். தந்தையை பார்த்தவர்கள் சர்வேசுரனுக்கு ஸ்தோத்திரம் என்று சொல்லி தாங்கள் ஏன் வந்திருக்கின்றார்கள் என்றும் தங்கள் மக்களின் வாழ்வாதார நிலையையும் பஞ்சத்தின் நிலைப்பாடையும் சொல்லியப்பிறகு தன்னிடம் இருந்த உணவுப் பொருள்களை வந்திருக்கின்ற மக்களுக்கு கொடுத்தப்பிறகு தான் வருகின்றேன் என்று சொன்னார். சொன்னதைப் போன்று அங்கு சென்று அவர்கள் கேட்டுக்கொண்டதன் இணங்க சவேரியார்புரத்தில் திருப்பலி நிறைவேற்றினார். இத்திருப்பலி மூன்றாண்டுகளாக பொய்த்த மக்களின் வயிரை காயப்போடும் நிலைக்கு முற்றுப்புள்ளியாக வைக்கப்பட்ட திருப்பலி. சாமி அவர்கள் திருப்பலி நிறைவேற்றி இறுதியாக கோயில் முற்றத்தில் இருந்து மழைக்காகச் சிறப்பாகச் செபித்த பொழுது வானம் இருண்டது மழை பெய்தது. ஆறாய் பெருக்கெடுக்கும் அளவுக்கு மழை

கொட்டித்தீர்த்தது. அங்கு இருக்கின்ற அத்தனை மக்களும் அவரை வணங்கி அவரை வழி அனுப்பி நன்றி சொன்னார்கள். இதில் மரியாதை செலுத்தியவர்கள் அங்கு இருக்கின்ற எல்லா மத மக்களின் பெரியோர்களும் மழைசாமி என்று அழைக்கப்பட்டதை வெளியுர்களிலும் அவரது பெயர் பரவியது.

தொற்றுகளை தடுத்து நிறுத்துபவர்:

லவே ஐயா அவர்கள் ஆண்டாவூரணியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, அதாவது செப்டம்பர் 08, 1927 அன்று ஏராளமான மக்கள் ஓரியூரில் கூடியிருந்த சமயத்தில் அங்கு வந்திருந்த ஒரு நபருக்கு வயிற்றுப்போக்கு வந்ததன் விளைவாக (திரயாத்திரை) அன்றைய நாளிலே மாலையில் இறந்து போனார். இந்தச் செய்தி மக்களுக்குப் பரவாமலும் மக்கள் பீதியடையாமலும் இருக்க வேண்டும் என்ற நிலையில் நெருக்கடியான சூழலுக்குத் தள்ளப்பட்டார். அதன் பிறகு ஒன்றரை மாதத்திற்குப் பிறகு ஆண்டாவூரணியில் பொது தியானத்திற்கு வந்த 60 பேர்களில் ஒருவர் வயிற்றுப்போக்கு தொற்றுநோய் பரவியது.

இத்தொற்று நோய் பல்வேறு கிராமங்களில் பரவி சில பேர்களைக் கொன்றுபோட்டதால், மக்கள் சற்று அச்சம் அடைந்த காலக்கட்டம். இந்தச் சூழலில் வந்திருப்பவர்கள் இரவு ஆலயத்தைச் சுற்றிப் படுத்து ஓய்வு எடுத்துத் தங்களுடைய ஊர்களுக்குச் செல்வது வழக்கம். ஆனால் அதில் ஒருவருக்கு வந்திருக்கின்றது என்ற செய்தி மக்களுக்குப் பரவியதால் மக்கள் அச்சமடைந்தனர். எவ்வளவு முயற்சித்தும் பரவுவதைத் தடுக்க முடியாமல் போனது. ஏனெனில் அதைக் காரணம் காட்டி மக்கள் ஆன்மீக வாழ்விலிருந்து விலகிச் செல்வதற்கு காரணமாகிவிடும் என்பதற்காக லவே ஐயா சிந்தித்துக் கொண்டிருக்கையில் அந்த பாதிக்கப்பட்ட நபருக்கு நோயில் பூசுதல் வழங்கினார்.

இந்த நோயின் வீரியம் எவ்வாறு இருந்தது என்றால் காலையில் வரக்கூடிய தொற்று நோய் மாலையில் அவரை அடக்கம் செய்துவிடும் அளவுக்கு வீரியம் மிகுந்ததாய் இருந்தது. நோயில் பாதிக்கப்பட்ட அந்நபருக்கு திருப்பலி நிறைவேற்றி நோயில் பூசுதல் அருள்சாதனம் வழங்கப்பட்டது. ஆனால் அம்மனிதர்

இறந்தார். ஆனால் என்ன ஒரு அதிசயம் என்றால் அவர் வந்திருந்த ஊர் மக்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவரோடு பொது தியானத்திற்கு வந்திருந்து அவரோடு தங்கியிருந்த மக்களுக்கும் பரவவில்லை என்பதை லெவே ஐயா உணர்ந்து கொண்டு யாருக்கெல்லாம் நோய் இருக்கிறதோ அவர்களுக்கு நோயில் பூசுதல் வழங்கி அத்தொற்றை தடுத்து நிறுத்த இயேசு கிறிஸ்து அவரைப் பயன்படுத்தினார். என்ன ஓர் அதிசயம்!

கடவுளின் பக்கம் மக்களை ஈர்ப்பவர்

நம் வெள்ளைக் கார லெவே சாமி 1928 ஆம் ஆண்டு தமிழில் ஒரு 7 பேருக்கு தியானம் கொடுத்தார். அதுவே தன்னுடைய வாழ்வில் கொடுத்த முதல் தமிழ் தியானம் ஆகும். அவ்வாறு இருக்க அதில் கலந்து கொண்ட எழு வருள் ஒருவர் தன்னுடைய கோவில்பிள்ளை. அவர் இத்தியானத்தில் கலந்து கொள்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் முன்பாக லெவே தந்தையின் சொல்வன்மையாலும் செயல் வடிவத்தாலும் எளிய வாழ்வாலும் அந்த இளைஞன் லெவே தந்தையிடமே திருமுழுக்கப் பெற்று கிறிஸ்தவ மதத்தைத் தழுவி அச்சாமியின் கோயில்பிள்ளையாக மாறினார். அங்கு இருக்கின்ற மக்களை சாவான பாவத்திலிருந்து வெளியே வாருங்கள் என்று அறைகூவல் விடுக்கும் ஓர் ஆன்மீகச் தந்தையாக இருந்தது மட்டமல்லாமல் நிறைய மக்களைத் திருமுழுக்குப் பெறுவதற்கு காரணமாக இருந்தார்.

இவரது தார்மீக மந்திரமாக இருந்தது ப்ரெட்டன் மொழியில் உள்ள பழமொழிதான். பாவத்தோடு வாழ்வதைவிட சாவதே மேல் என்ற வார்த்தையும் மக்கள் சாவான பாவத்திலிருந்து வெளிவர ஓ மரியாயே! என் நல்ல தாயாரே இன்று என்னை சாவான பாவத்திலிருந்து என்னைப் பாதுகாத்தருளும். கத்தோலிக்க கிறிஸ்தவர்களை நற்கருணை தினமும் உட்கொள்ளாமல் இருப்பது ஒரு பெரிய இழப்பு என்று சொல்லி மக்களை ஆன்மீகப் பாதையில் வழிநடத்தி வந்தவர் நம் மறைப்பணியாளர் லெவே சாமி. ஏன் இன்னும் கூடுதல் சிறப்பு என்னவென்றால் நம் செம்மண் புனிதரின் திருப்பண்டம் (அருளானந்தரை ஏற்றிய கமுகுமரத்தின் பகுதி துண்டை) நம் ஐயாவைத்து செபித்து மக்களுக்கு புதுமைகளைச் செய்து வந்தார் என்பது இன்னும் அழகான செய்தி. அதில் என்னவொரு சுவாரச்யம் என்றால், புனித அருளானந்தர் தான் இறப்பதற்கு முன்பாக தன்னுடைய உடலின் எந்தவொரு பகுதியும் யாருக்கும் கிடைக்காது என்று சொன்னது போல் நடந்தது. ஆனால் அவரை ஏற்றிய கமுகுமரத்தின் துண்டுப் பகுதி கிடைத்தது. நம் ஐயா அவர்கள் பேறுபெற்றவரே.

வருகின்ற பக்தர்களை வெறுங்கையராய் அனுப்பாத உதயமாகும் புனிதர்

கடந்த 10 மாதங்களாக நான் இப்பங்கில் இணைப்பணியாளராகப் பணியாற்றிக்கொண்டிருக்கின்றேன். இச்சருகணி மண்ணில் லெவே தந்தையின் கல்லறையில் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வந்து அவர் பயன்படுத்திய தீர்த்தத்தொட்டியில் உள்ள தீர்த்தத்தையும், அவர் புதைக்கப்பட்ட பகுதியிலிருந்த மண்ணையும் பயன்படுத்தி நம்பிக்கையோடு இருக்கின்ற மக்களுக்கு நடக்கின்ற அற்புதம் ஏராளம். அதில் ஒருவர் இங்கு வந்து சாட்சியத்தைப் பங்குப்பணியாளர்களோடு பகிர்ந்துகொள்ளும்போது என்னைத் தொட்ட இரண்டு பெரிய அதிசயம்.

1. 28 ஆண்டுகளுக்கு மேல் திருமணமாகி குழந்தை வரம் இல்லாத இந்து தம்பதியருக்கு லெவே தந்தையிடம் செபித்துவிட்டு அவரது கல்லறையில் உள்ள மண்ணை எடுத்து தீர்த்தத்தைக் குடித்த அந்த மாதமே குழந்தை வயிற்றில் தங்கி தற்போது ஒரு அழகான பெண் குழந்தை லெவே தந்தையின் பரிந்துரை மூலம் கடவுள் கொடுத்ததை நினைத்து சாட்சியம் பகிர்ந்தார்.

2. இன்னொரு பெரிய அற்புதம் : சிவகங்கையில் வாழ்கின்ற கத்தோலிக்கர் ஒருவர் 44 வயது நிரம்பிய ஆசிரியருக்கு ஏதோ கட்டி என்று மருத்துவர்களால் கண்டறியப்பட்டு அவற்றைப் பரிசோதிக்கச் சென்னை அடையாறு புற்றுநோய் மையத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதித்துப் பார்க்கையில் அவை புற்றுநோய் கட்டி என்று வந்தது. அவருக்கு பேரிடியாகவும், அவர் குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியையும் மற்றும் கலக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் லெவே தந்தையின் மீது கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையாலும் கடவுளின் வல்லமையின் விசுவாசத்தாலும் அக்கட்டி ஒன்றுமில்லாமல் போனது. அக்கட்டி கேன்சர் கட்டி இல்லை என்று மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது. தற்போது நல்ல சுகத்தோடு நோய்நொடி இல்லாமல் லெவே தந்தையின் பரிந்துரையால் நலமோடு இருக்கிறார்.

இவ்வாறு அவரது பரிந்துரையை நம்பி ஐயாவிடம் அதிசயங்களைப் பெற்றுக்கொள்பவர்கள் பலர். ஆம், லெவே பக்தர்களே, என்னைத் தொட்டது அவரது வாழ்வில் நிறைய இருந்தாலும் ஒருசில முக்கியமானவற்றை மட்டும் எடுத்துக்காட்டியிருக்கிறேன். ஏனெனில் அவரது பரிந்துரையால் பெரிய பெரிய அற்புதம் மற்றும் அதிசயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆகவே அன்பர்களே, கடவுளை நம்பி தூய வாழ்வு வாழ்ந்த நம் லெவே தந்தையைப் போல நாடும் வாழ்வோம். அவரைப் போல கடவுளை மாட்சிப்படுத்துவோம்.



எம்மாவு அனுபவம் வாழ்வை மாற்றும் அனுபவம்

முன்னுரை

மனித வாழ்க்கை ஒரு பயணம் போலக் கருதப்படுகிறது. இந்தப் பயணத்தில் மனிதன் பல பாதைகளைத் தேர்ந்தெடுக்கிறான். சில பாதைகள் நம்மை நம்பிக்கையுடன் முன்னேற்றம் நோக்கி அழைத்துச் செல்லும் சில பாதைகள் துயரத்தையும் குழப்பத்தையும் உருவாக்கக்கூடும். மனிதனின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது, அவன் மனதில் ஏமாற்றமும் நம்பிக்கையின்மையும் உருவாகிறது. அத்தகைய சூழ்நிலைகளில் வாழ்க்கையின் அர்த்தம் என்ன?, எதிர்காலம் எப்படி இருக்கும்? என்ற கேள்விகள் மனதை ஆட்கொள்கின்றன. ஆனால் கடவுளின் அருள் மனித வாழ்க்கையில் நுழையும் போது, அந்த இருள் நிறைந்த அனுபவங்களே புதிய ஒளியைத் தரும் வாய்ப்பாக மாறுகின்றன. கடவுளின் சந்திப்பு மனிதனின் மனநிலையையும், சிந்தனையையும், வாழ்க்கைப் பாதையையும் மாற்றும் சக்தி உடையது.

இந்த உண்மையை மிக அழகாக வெளிப்படுத்தும் நிகழ்வு லூக்கா 24:13-35 இல் கூறப்படும் எம்மாவு சீடர்களின் அனுபவம் ஆகும். இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பிறகு, அவரை பின்பற்றிய சீடர்கள் மிகுந்த துயரத்திலும் குழப்பத்திலும் இருந்தனர். அவர்கள் எதிர்பார்த்த மெசியா இவ்வாறு இறந்துவிட்டார் என்ற எண்ணம் அவர்களின் நம்பிக்கையை உடைத்தது. இந்த ஏமாற்றமான நிலைமையில் இரண்டு சீடர்கள் எருசலேமிலிருந்து எம்மாவு என்ற கிராமத்திற்குப் பயணித்தனர். அந்தப் பயணம் வெறும் இடமாற்றம் மட்டுமல்ல; அது அவர்களின் மனநிலையையும் பிரதிபலித்தது. அவர்கள் மனதில் இருந்த நம்பிக்கையின்மையும் துயரமும் அந்தப்



மாரா

பாதையில் வெளிப்பட்டது. ஆனால் அந்தத் துயரப் பயணத்திலேயே ஒரு அதிசயமான சந்திப்பு நிகழ்கிறது. உயிர்த்த இயேசு அவர்களுடன் சேர்ந்து நடந்தார். ஆரம்பத்தில் அவர்கள் அவரை அடையாளம் காணவில்லை. இருப்பினும் அவர் அவர்களுடன் பேசினார், விவிலியத்தை விளக்கிக் கூறினார், மற்றும் அவர்களின் மனங்களில் மறைந்திருந்த நம்பிக்கையை மீண்டும் எழுப்பினார். பின்னர் அப்பத்தை உடைக்கும் தருணத்தில் அவர்களின் கண்கள் திறந்து, அவர்களுடன் நடந்தவர் உயிர்த்த இயேசுவே என்பதை உணர்ந்தனர்.

இந்த அனுபவம் அவர்களின் வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. முன்பு துயரத்துடன் எருசலேமிலிருந்து விலகிச் சென்றவர்கள், இப்போது மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் மீண்டும் எருசலேமுக்கு திரும்பிச் சென்று உயிர்ப்பின் சாட்சிகளாக மாறினர். இதன் மூலம், கடவுளின் சந்திப்பு மனிதனின் பாதையையும் வாழ்வையும் முழுமையாக மாற்றும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு வெளிப்படுத்துகிறது.

எம்மாவு சீடர்களின் இந்த அனுபவம் ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒரு ஆழமான ஆன்மீகச் செய்தியை வழங்குகிறது. நம் வாழ்க்கையிலும் சில நேரங்களில் நம்பிக்கையின்மை, துயரம், குழப்பம் போன்ற அனுபவங்கள் இருக்கலாம். ஆனால் அந்த நேரங்களில் கடவுள் நம்முடன் நடந்து, நம் இதயங்களைத் திறந்து, புதிய நம்பிக்கையையும் புதிய வாழ்க்கைப் பாதையையும் அளிக்கிறார். ஆகவே, "பாதை மாற்றம் - வாழ்வு மாற்றம்" என்ற உண்மை எம்மாவு சீடர்களின் அனுபவத்தில்

நீ.மொ.
15:25

இறுமாப்புள்ளவர் வீட்டை ஆண்டவர் இடித்துத் தள்ளுவார்;
கைம்பெண்ணினது நிலத்தின் எல்லைகளை பாதுகாப்பார்.

ஏப்ரல் 2026

18

தெளிவாக வெளிப்படுகிறது.

துயரத்தின் பாதை

எம்மாவு நோக்கிச் சென்ற இரு சீடர்களின் பயணம் ஒரு சாதாரண நடைபயணம் அல்ல அது அவர்களின் மனநிலையையும் ஆன்மீக நிலையையும் வெளிப்படுத்தும் ஒரு துயரத்தின் பாதை ஆகும். இயேசுவின் சிலுவை மரணம் அவர்களின் மனதில் ஆழ்ந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. அவர்கள் இயேசுவை மெசியாவாக நம்பி, அவர் இஸ்ரவேலை மீட்பார் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர் சிலுவையில் இறந்ததைப் பார்த்தபோது, அவர்கள் வைத்திருந்த அனைத்து நம்பிக்கைகளும் முற்றிலும் உடைந்துபோனது போலத் தோன்றியது.

இந்த ஏமாற்றமும் துயரமும் அவர்களை எருசலேமிலிருந்து விலகிச் செல்லச் செய்தது. எருசலேம் என்பது இயேசுவின் பணியும் அவருடைய சீடர்களின் சமுதாயமும் மையமாக இருந்த இடம். அதனை விட்டுப் புறப்படுவது, அவர்களின் உள்ளத்தில் ஏற்பட்ட நம்பிக்கை இழப்பு மற்றும் குழப்பத்தின் வெளிப்பாடு ஆகும். அவர்கள் நடந்தபோது, நடந்த நிகழ்வுகளைப் பற்றி ஒருவருடன் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் புரிந்துகொள்ள முடியாத கேள்விகள் அவர்களின் மனதை ஆட்கொண்டிருந்தன. "ஏன் இது நடந்தது? நாம் வைத்திருந்த நம்பிக்கை தவறானதா? இப்போது எங்கள் வாழ்க்கையின் அர்த்தம் என்ன?" அவர்கள் எம்மாவு நோக்கிச் சென்ற அந்தப் பாதை, மனித வாழ்க்கையில் ஏற்படும் தோல்வி மற்றும் துயர அனுபவங்களின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. மனிதன் எதிர்பார்த்தது போல வாழ்க்கை நடைபெறாதபோது, அவன் மனதில் நம்பிக்கையின்மை தோன்றுகிறது. அந்த நிலைமையில் அவன் தன் கனவுகளையும் நம்பிக்கையையும் விட்டுவிட்டு விலகிச் செல்ல முயற்சிக்கிறான். எம்மாவு சீடர்களின் பயணமும் இதே போன்ற மனநிலையை வெளிப்படுத்துகிறது.

ஆனால் இந்த துயரத்தின் பாதை முற்றிலும் இருளானது அல்ல. அவர்கள் இன்னும் இயேசுவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். இது அவர்களின் உள்ளத்தில் இருந்த நம்பிக்கையை முழுமையாக அழித்துவிடவில்லை என்பதைக் காட்டுகிறது. அவர்கள் குழப்பத்திலும் துயரத்திலும் இருந்தாலும், அவர்களின் மனம் இன்னும் உண்மையைத் தேடிக்கொண்டிருந்தது.

ஆகவே, எம்மாவு நோக்கிச் சென்ற இந்தப்

பயணம் நம்பிக்கை இழந்த மனிதனின் வாழ்க்கைப் பாதையை பிரதிபலிக்கிறது. ஆனால் இந்த பாதையிலேயே கடவுள் மனிதனைச் சந்தித்து, அவனுடைய வாழ்க்கையை மாற்றத் தொடங்குகிறார். அதனால், துயரத்தின் பாதை இறுதியில் நம்பிக்கையின் பாதையாக மாறும் முன்னுரையாக அமைகிறது.

அறியப்படாத துணைவர்

எம்மாவு நோக்கி நடந்துகொண்டிருந்த அந்த இரு சீடர்களின் பயணத்தில் ஒரு முக்கியமான தருணம் நிகழ்கிறது. அவர்கள் துயரத்திலும் குழப்பத்திலும் நடந்துகொண்டிருக்கும்போது, உயிர்த்த இயேசு அவர்களுடன் சேர்ந்து நடக்கிறார். ஆனால் அவர்கள் அவரை அடையாளம் காணவில்லை. நற்செய்தி கூறுவதுபோல், அவர்களின் கண்கள் மறைக்கப்பட்டிருந்ததால் அவர்கள் அவரை அறிய முடியவில்லை (லூக்கா 24:16). இது அவர்களின் மனநிலையையும் உள்ளார்ந்த குழப்பத்தையும் பிரதிபலிக்கிறது. துயரமும் ஏமாற்றமும் அவர்களின் உள்ளத்தை மூடியிருந்ததால், அவர்களுடன் நடந்தவரை இயேசு என்பதை அவர்கள் உணரவில்லை.

இயேசு அவர்களுடன் நடந்து, அவர்கள் பேசிக்கொண்டிருந்தவைப் பற்றி கேட்கிறார். அவர்களின் மனதில் இருந்த துயரத்தை வெளிப்படுத்த அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறார். சீடர்கள் இயேசுவின் மரணம் பற்றியும் அவர்கள் வைத்திருந்த எதிர்பார்ப்புகள் உடைந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். இந்த உரையாடல் அவர்களின் மனத்தில் இருந்த வலியை வெளிப்படுத்தும் ஒரு தருணமாக மாறுகிறது.

அதற்குப் பிறகு இயேசு விவிலியத்தை எடுத்துக் கொண்டு அவர்களுக்கு விளக்கத் தொடங்குகிறார். மோசேயின் நூல்களிலிருந்து இறைவாக்கினர்களின் நூல்கள்வரை. மெசியா அனுபவிக்க வேண்டிய துன்பங்களையும் அவரது மகிமையையும் அவர் விளக்கிக் கூறுகிறார். இந்த விளக்கம் அவர்களின் உள்ளத்தில் ஒரு புதிய ஒளியை ஏற்படுத்தியது. அவர்கள் பின்னர் நினைவுகூரும் போது, "அவர் நமக்குச் சொன்னபோது நம் இதயங்கள் எரிந்தன அல்லவா?" என்று கூறுகின்றனர் (லூக்கா 24:32). இந்த வார்த்தைகள், இயேசுவின் போதனை அவர்களின் உள்ளத்தில் நம்பிக்கையின் தீப்பொறியை மீண்டும் எரியவைத்ததைக் காட்டுகிறது.

இந்த நிகழ்வு நமக்கு ஒரு ஆழமான ஆன்மீக உண்மையை எடுத்துக்காட்டுகிறது. பல நேரங்களில் நமது வாழ்க்கையில் நாம் துயரத்திலும் குழப்பத்திலும் இருக்கும்போது, கடவுள் நம்முடன் நடந்து கொண்டிருக்கிறார். ஆனால் நமது மனக்குழப்பம், பயம், அல்லது நம்பிக்கையின்மை காரணமாக அந்த இறை உடனிருப்பை நாம் உணராமல் இருக்கலாம். இயேசு எம்மாவு சீடர்களுடன் அமைதியாக நடந்ததுபோல், அவர் நம் வாழ்க்கைப் பயணத்திலும் அமைதியாக நம்முடன் நடக்கிறார்.

மேலும், இந்த நிகழ்வு விவிலியத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. கடவுளின் வார்த்தை மனிதனின் உள்ளத்தில் புதிய நம்பிக்கையையும் புரிதலையும் உருவாக்குகிறது. இயேசு விவிலியத்தை விளக்கிக் கூறியபோது சீடர்களின் இதயத்தில் ஏற்பட்ட மாற்றம், கடவுளின் வார்த்தை மனித வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது என்பதை வெளிப்படுத்துகிறது.

ஆகவே, "அறியப்படாத துணைவர்" என்ற இந்த அனுபவம், கடவுள் நம் வாழ்க்கையில் பல நேரங்களில் மறைமுகமாக நம்முடன் இருக்கிறார் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது. நாம் அதை உடனே உணரவில்லை என்றாலும், அவர் நம்மை வழிநடத்தி, நம் இதயத்தில் நம்பிக்கையின் தீப்பொறியை மீண்டும் ஏற்றுகிறார்.

கண்கள் திறந்த தருணம்

எம்மாவு கிராமத்தை அடைந்தபோது, இயேசு தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்து செல்ல விரும்புகிறவரைப் போல நடந்தார். ஆனால் அந்த இரு சீடர்களும் அவரிடம் அன்போடு வேண்டிக்கொண்டார்கள்; "மாலை ஆகிவிட்டது நாள் முடிவடைகிறது ஆகையால் எங்களுடன் தங்குங்கள்" (லூக்கா 24:29) என்று. இந்த அழைப்பு



அவர்களின் உள்ளத்தில் உருவாகியிருந்த ஒரு புதிய ஈர்ப்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது. அவர்கள் இன்னும் அவரை முழுமையாக அறியவில்லை என்றாலும், அவருடன் இருந்த அந்த அனுபவம் அவர்களின் இதயத்தைத் தொடர்ந்தது.

அவர்கள் வீட்டிற்குள் சென்றபின் உணவு உண்ணும் தருணம் வருகிறது. அப்போது இயேசு அப்பத்தை எடுத்தார், நன்றி கூறி அதை உடைத்து அவர்களுக்கு அளித்தார். இந்தச் செயல் மிகவும் முக்கியமானது. இயேசு தனது பொது பணிக்காலத்தில் பலமுறை இதையே செய்திருந்தார். குறிப்பாக கடைசி இரவு உணவில் அவர் அப்பத்தை எடுத்துக் கொண்டு உடைத்து சீடர்களுக்கு வழங்கியிருந்தார். அதே செயல் இங்கும் நிகழும்போது, அந்த இரு சீடர்களின் கண்கள் திறக்கப்படுகின்றன. அவர்கள் தங்களுடன் இருந்தவர் உயிர்த்த இயேசுவே என்பதை திடீரென உணர்ந்தார்கள். இந்த தருணம் ஒரு சாதாரண உணர்வு அல்ல அது ஒரு ஆழ்ந்த ஆன்மீக அனுபவமாகும். அவர்கள் இதுவரை கேட்டிருந்த விளக்கங்களும், அவர்களின் இதயத்தில் எரிந்திருந்த நம்பிக்கையின் தீப்பொறியும், இப்போது இந்த அப்பம் உடைக்கும் நிகழ்வில் முழுமையான அர்த்தத்தை பெறுகின்றன. வார்த்தையும் நற்கருணையும் ஒன்றிணைந்து அவர்களின் உள்ளத்தில் ஒரு புதிய புரிதலை உருவாக்குகின்றன. மேலும், இந்த நிகழ்வு கிறிஸ்தவ வாழ்க்கையில் விவிலியமும் கருணையுடும் நற்கருணையும் (Eucharist) முக்கியமான இடத்தை வகிப்பதை நினைவுபடுத்துகிறது. கடவுளின் வார்த்தை நம் மனதைத் திறக்கிறது. அப்பம் உடைக்கும் அனுபவம் நம் நம்பிக்கையை ஆழப்படுத்துகிறது. எம்மாவு சீடர்கள் இயேசுவை அறிந்துகொண்டது இந்த இரண்டு அனுபவங்களின் மூலம் தான். அவர்களின் கண்கள் திறந்த அந்த தருணத்தில், இயேசு அவர்களின் பார்வையிலிருந்து மறைந்தார். ஆனால் அவர் மறைந்தாலும், அவர் அவர்களுக்குள் ஏற்படுத்திய மாற்றம் மறையவில்லை. அவர்களின் மனத்தில் இருந்த துயரமும் குழப்பமும் இப்போது மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த நம்பிக்கையாக மாறியது.

ஆகவே "கண்கள் திறந்த தருணம்" என்பது ஒரு வெளிப்புற நிகழ்வு மட்டுமல்ல அது ஒரு உள்ளார்ந்த ஆன்மீக விழிப்புணர்வு ஆகும். அந்த தருணத்தில் சீடர்கள் உயிர்த்த இயேசுவை உணர்ந்தார்கள் அதே நேரத்தில் அவர்களின் வாழ்க்கையும் புதிய

அர்த்தத்தையும் புதிய திசையையும் பெற்றது.

பாதை மாற்றம் - வாழ்வு மாற்றம்

எம்மாவு சீடர்கள் இயேசுவை அறிந்துகொண்ட அந்த தருணம் அவர்களின் வாழ்க்கையில் ஒரு ஆழமான மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர்கள் முன்பு துயரத்துடனும் நம்பிக்கையின்மையுடனும் எருசலேமிலிருந்து விலகிச் சென்றவர்கள். ஆனால் உயிர்த்த இயேசுவை உணர்ந்த பிறகு, அவர்கள் உள்ளத்தில் ஒரு புதிய உற்சாகமும் மகிழ்ச்சியும் எழுந்தது. இதனால் அவர்கள் உடனடியாக எம்மாவை விட்டு திரும்பி எருசலேமுக்கு செல்லத் தீர்மானித்தனர் (லூக்கா 24:33).

இந்தத் திரும்பிச் செல்லுதல் வெறும் இடமாற்றம் அல்ல; அது அவர்களின் மனநிலையிலும் நம்பிக்கையிலும் ஏற்பட்ட பெரிய மாற்றத்தின் அடையாளமாகும். முன்பு அவர்கள் எருசலேமிலிருந்து தப்பிச் செல்ல முயன்றவர்கள். ஏனெனில் அந்த இடம் அவர்களுக்கு துயரத்தையும் தோல்வியையும் நினைவூட்டியது. ஆனால் இப்போது அதே எருசலேமுக்கே அவர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்கிறார்கள்.

அவர்கள் திரும்பிச் சென்றதற்குக் காரணம் ஒன்றுதான். அவர்கள் அனுபவித்த உயிர்ப்பின் மகிழ்ச்சியை மற்ற சீடர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல். அவர்கள் அங்கே சென்று, "இயேசு உண்மையாக உயிர்த்துள்ளார்" என்று மகிழ்ச்சியுடன் சாட்சி கூறினர். இதன் மூலம் அவர்கள் வெறும் சீடர்களாக இருந்தவர்களிலிருந்து உயிர்ப்பின் சாட்சிகளாக மாறினர்.

இந்த மாற்றம் அவர்களின் வாழ்க்கையின் திசையே மாற்றியது. முன்பு அவர்கள்


துயரத்திலிருந்து ஓடிச் சென்றவர்கள் இப்போது அவர்கள் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அறிவிக்க ஓடுபவர்கள் ஆனார்கள். பயமும் குழப்பமும் நிறைந்த மனநிலை, இப்போது உற்சாகமும் தைரியமும் நிறைந்த விசுவாசமாக மாறியது.

இந்த அனுபவம் நமக்கும் ஒரு ஆழமான ஆன்மீக செய்தியை அளிக்கிறது. மனித வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் தோல்வி, துயரம், நம்பிக்கையின்மை போன்ற அனுபவங்களைச் சந்திக்கிறோம். அந்த அனுபவங்கள் நம்மை வாழ்க்கையின் பாதையிலிருந்து விலகச் செய்யக்கூடும். ஆனால் இயேசுவின் உயிர்ப்பை உணரும் அனுபவம் நம்மை மீண்டும் எழுப்பி, புதிய திசையில் முன்னேறச் செய்கிறது. ஆகவே, எம்மாவு சீடர்களின் அனுபவம் நமக்கு ஒரு முக்கியமான உண்மையை நினைவூட்டுகிறது. இயேசுவை உண்மையாகச் சந்திக்கும் அனுபவம் மனித வாழ்க்கையை முழுமையாக மாற்றும் சக்தி கொண்டது. அந்த சந்திப்பு நம்மைத் துயரத்திலிருந்து நம்பிக்கைக்குத் திரும்பி, நம்மை உயிர்ப்பின் சாட்சிகளாக மாற்றுகிறது.

நமக்கான செய்தி

எம்மாவு சீடர்களின் அனுபவம் ஒரு வரலாற்றுச் சம்பவமாக மட்டுமல்ல அது ஒவ்வொரு நம்பிக்கையாளருக்கும் ஆழமான ஆன்மீகப் பாடத்தை வழங்கும் நிகழ்வாகும். அவர்களின் வாழ்க்கையில் நடந்த மாற்றம், நம் வாழ்க்கையிலும் கடவுள் எப்படி செயல்படுகிறார்? என்பதை நமக்கு விளக்குகிறது. இந்த அனுபவம் மூலமாக நாம் சில முக்கியமான உண்மைகளை புரிந்து கொள்ளலாம்.

1. முதலாவது, இயேசு நம் வாழ்க்கைப் பயணத்தில் எப்போதும் நம்முடன் இருக்கிறார் என்ற உண்மை. எம்மாவு சீடர்கள் துயரத்துடனும் குழப்பத்துடனும் நடந்தபோது இயேசு அவர்களுடன் சேர்ந்தார். ஆனால் அவர்கள் அதை உடனே உணரவில்லை. அதுபோல நம் வாழ்க்கையிலும் பல நேரங்களில் நாம் துயரத்தையும்



ஆனந்த கங்கைதூது

தோல்வியையும் சந்திக்கிறோம். அந்த நேரங்களில் நாம் தனியாக இருக்கிறோம் என்று நினைக்கலாம், ஆனால் உண்மையில் கடவுள் நம்முடன் நடந்து, நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இந்த உண்மை நமக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிக்கிறது.

2. இரண்டாவது, விவிலியமும் நற்கருணையும் நம் நம்பிக்கையை உயிர்ப்பிக்கிறது என்ற உண்மை. எம்மாவு சீடர்கள் முதலில் இயேசுவின் வார்த்தைகளின் மூலம் ஆறுதலையும் புரிதலையும் பெற்றனர். பின்னர் அப்பத்தை உடைக்கும் நிகழ்வில் அவர்களின் கண்கள் திறந்து, இயேசுவை உணர்ந்தனர். இதன் மூலம் கடவுளின் வார்த்தையும் திருப்பலி அனுபவமும் விசுவாச வாழ்க்கையில் மிக முக்கியமானவை என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். கடவுளின் வார்த்தை நம் மனதைத் திறக்கிறது அப்பம் உடைக்கும் அனுபவம் நம் நம்பிக்கையை ஆழப்படுத்துகிறது.

3. மூன்றாவது, இயேசுவை உணர்ந்த அனுபவம் மனிதனை மாற்றி, மற்றவர்களுக்கு சாட்சியமளிக்கத் தூண்டும் என்பதையும் இந்த



நீ. மொ.
15:29

ஆண்டவர் பொல்லாருக்கு நெடுந்தொலைவில் இருக்கிறார்; தமக்கு அஞ்சி நடப்போரின் மன்றாட்டுக்கு செவியாய்க்கிறார்.

வாழ்வியல் செய்தி

நிகழ்வு நமக்குக் கற்பிக்கிறது. எம்மாவு சீடர்கள் உயிர்த்த இயேசுவை அறிந்தபின் அமைதியாக இருக்கவில்லை. அவர்கள் உடனே எருசலேமுக்கு திரும்பி சென்று மற்ற சீடர்களிடம் அந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்தார்கள். இதன் மூலம் உண்மையான விசுவாச அனுபவம் ஒருவரை தனிப்பட்ட ஆன்மீக அனுபவத்தில் மட்டுமே நிறுத்தாது அது அவரை மற்றவர்களுக்குச் சாட்சியாக வாழத் தூண்டும்.

ஆகவே, எம்மாவு சீடர்களின் அனுபவம் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் ஒரு அழைப்பாக உள்ளது. வாழ்க்கையின் எந்த நிலையிலும் நாம் இருந்தாலும், கடவுள் நம்முடன் நடந்து கொண்டிருக்கிறார். அவர் வார்த்தையாலும் அப்பத்தாலும் நம் இதயத்தைத் திறந்து, நம்மை புதிய நம்பிக்கையுடனும் புதிய உற்சாகத்துடனும் வாழ அழைக்கிறார். அந்த அனுபவம் நம்மை மாற்றி, உலகில் உயிர்ப்பின் மகிழ்ச்சியை அறிவிக்கும் சாட்சிகளாக மாற்றுகிறது.

முடிவுரை

இந்த அனுபவம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஆழமான செய்தியை வழங்குகிறது. நம் வாழ்க்கையிலும் பல நேரங்களில் நம்பிக்கையின்மை, தோல்வி, துயரம் போன்ற அனுபவங்கள் இருக்கலாம். சில சமயங்களில் நம் பாதை இருளால் நிரம்பியதாக தோன்றலாம். ஆனால் அந்த நேரங்களிலேயே கடவுள் நம்முடன் நடந்து, நம் வாழ்க்கையை மாற்றத் தொடங்குகிறார். நாம் அவரை உணரும்போது, நம் மனமும் வாழ்க்கையும் புதிய திசையை அடைகிறது.

ஆகவே, எம்மாவு சீடர்களின் அனுபவம் நமக்கு ஒரு நம்பிக்கையின் அழைப்பாக உள்ளது. இயேசுவை உண்மையாக சந்திக்கும் அனுபவம் மனித வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது. அந்த சந்திப்பு நம்மை துயரத்திலிருந்து நம்பிக்கைக்குத் திருப்பி, இருளிலிருந்து ஒளிக் குக் கொண்டு வந்து, உயிர்ப்பின் மகிழ்ச்சியை அனுபவிக்கச் செய்கிறது.

எனவே, நம் வாழ்க்கையிலும் இயேசுவை சந்திக்கும் போது "பாதை மாற்றம் - வாழ்வு மாற்றம்" என்ற உண்மை வெளிப்படுகிறது. அந்த மாற்றம் நம்மை மட்டும் மாற்றுவதல்ல அது நம்மை மற்றவர்களுக்கும் நம்பிக்கையையும் உயிர்ப்பின் மகிழ்ச்சியையும் அறிவிக்கும் உயிர்ப்பின் சாட்சிகளாக மாற்றுகிறது.

ஏப்ரல் 2026

22

இஸ்ராயேலும் அமெரிக்காவும் பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரானுக்கு எதிராகத் தொடங்கிய போர் இன்னும் ஓயவில்லை. முதல் நாளில் மட்டும் ஈரானில் இரு நூறு நகரங்களுக்கு மேல் பாதிப்புக்களாகி இருக்கின்றன. போர் தொடங்கி இருபது நாட்களிலேயே 1444 பேர் ஈரானில் இறந்திருக்கிறார்கள். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 130 குழந்தைகளும் அநியாயமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது ஒரு கொடூரமான உண்மை. இன்னொரு மறுக்கமுடியா உண்மை : இந்தப் போரில் உறுதியாகக் கொல்லப்பட்டது அமைதி.

அதிகமான அழிவை ஏற்படுத்தக்கூடிய அணுகுண்டுகளை ஈரான் தன் கைவசம் வைத்திருக்கவில்லை என்று தெரிந்தும், பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோதே, அணுகுண்டுகளைத் தயாரித்துச் சேர்த்து வைத்திருக்கும் அமெரிக்காவும் இஸ்ராயேலும்

அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகவில்லை. வெளிவரும் செய்திகளில் எது உண்மை என்று சரியாகக் கணிக்க முடியாவிட்டாலும், உலகமே இந்தப் போரினால் ஏதாவது ஒருமுறையில் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதும், எல்லாரும் அமைதியை இழந்து என்ன நடக்கப்போகிறதோ என்று கவலையுடன் காத்திருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை என்று உணர்த்திருக்கிறோம்.

பொய் சொல்லி, மக்களை ஏமாற்றி, பிற நாடுகளை அபகரிக்கப் பேராசைப்படும் அமெரிக்க அதிபர் டிரம்பும், வளைகுடா நாடுகளின் மீது போர்தொடுத்து பயமுறுத்தி தன் அதிகாரத்தை நிலைநாட்ட விரும்பும் இஸ்ராயேல் அதிபர் நெதன்குயாவும் நல்ல தலைவர்கள் கிடையாது. ஈரான் நாட்டுத் தலைவர்களும் அடக்குமுறையைக் கையாண்டு ஆயிரக்கணக்கான ஈரான் மக்களைக் கொன்றவர்கள் தாம். இப்படிப்பட்ட தலைவர்களின்



ஈரானை அநியாயமாகப் போருக்கு இழுத்தன. போரின் முதல் நாளே ஈரானின் உயர் தலைவரான காமேனியைக் கொன்றுவிட்டு, இரண்டு நாட்களில் போர் முடிந்துவிடும், ஈரான் மக்கள் கொடுமையான ஆட்சியாளருக்கு எதிராகப் போராட்டத்தில் குதிப்பார்கள் என்று கண்டகனவு பலிக்கவில்லை. அதற்கு மாறாக, ஈரான் பழிவாங்கும் படலத்தில் உக்கிரமாகப் போரிட்டு வருகிறது. கொல்லப்பட்ட காமேனி, லார்ஜானி, தொழிற்சாலைகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள், படித்துக் கொண்டிருந்த குழந்தைகள் அனைவரின் சாவுக்கும் நியாயம் வேண்டும் என்று புதுப்புது எறிவிசை (Ballistic Missiles) ஏவுகணைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறது. தங்களுடைய அனுமதியின்றி எந்த எண்ணெய்க் கப்பலும் ஹோர்முஸ் நீர்முனை வழியாகப் போக்கூடாது என்று கட்டுப்படுத்துவதினால், பல நாடுகளில்

செயல்களால், நியாயப்படுத்த முடியாத போர் தலைவிதித்தாடிக் கொண்டிருக்கிறது.

இயல்பான வாழ்க்கை வாழ முடியாமல், சுதந்திரமாக வெளியே நடக்க முடியாமல், பதுங்கு குழியில் பயத்தோடு ஒளிந்திருக்கும்போது அமைதி இருக்குமா? நாள் முழுவதும் குண்டு மழையின் சத்தமும், குண்டுகளைச் செயலிழக்க வைக்க வேண்டுமென்று அனுப்பப்படும் எதிர் ஏவுகணைகளின் சத்தமும் ஆபத்தை அறிவிக்கும் அபாய ஒலியும் காதில் விழுந்து கொண்டிருக்கும்போது தூக்கத்தோடு மன நிம்மதியும் காணாமற் போகாதா? காலையில் எழுந்தவுடன் எந்த நாடு எங்கு குண்டு மழை பொழிந்திருக்கிறது, எத்தனை கட்டிடங்கள் இடிந்திருக்கின்றன, எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள், எங்கெல்லாம் பெட்ரோல்,

ஆனந்த கங்கைதூது

எரிவாயு கிடைக்காமல் மக்கள் தவிக்கிறார்கள் என்ற செய்தியை இணையத்திலும் செய்தித்தாள்களிலும் அடிக்கடி தேடித் தேடி வாசிக்கும் தேவை ஏற்பட்டிருக்கிறதே!

இந்தச் சூழலில் நம் ஆழ்மனதில் கூட அமைதி காணாமல் போகும்! உலக அமைதியோடு, நம் மனதிலும் அமைதி தேவைதானே. உள்ளத்தில் வெறுப்பு, கோபம், கவலை போன்ற எதிர்மறை உணர்வுகள் நம் மனதையும் உடலையும் ஆக்கிரமித்து இருக்கிறபோது அமைதி அருகில் இருக்காதே! பாதுகாப்பு இல்லை என்று நம் மனது நம்பினால், பயம் நம் உள்ளத்தை ஆட்கொண்டால், பதட்டம் நிம்மதியை விரட்டிவிடுமே! போதுமான அன்பு கிடைக்காமல் தனிமை உணர்வில் வாடுகிறோமே என்ற கவலை நிறைந்த ஏக்கமும், வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், முடிவில்லையே என்று இயலாமை உணர்வும் நம் உள்ள அமைதியை அழித்துவிடுமே!

இயேசு பெதலகேமில் பிறந்த செய்தியை அறிவித்த இறைத்தூதர்கள் "உலகிற்கு அமைதி உண்டாகுக!" என்று வாழ்த்தினார்களே! இயேசு உயிர்த்தபிறகு தன் சீடர்களைச் சந்தித்த போதெல்லாம் "அமைதி உண்டாகுக!" என்று வாழ்த்தியதோடு. "என் அமைதியையே உங்களுக்குத் தருகிறேன்" என்று உறுதி சொன்னாரே! உலகிலும், நம் குடும்பங்களிலும், நம் உள்ளங்களிலும் அமைதி நிரந்தரமாகாதா? கானல் நீரைத் தேடிப் போகிறவர்களின் கதிதான் நம்முடையதா?

இயேசு வாக்களித்த அமைதி எப்படிப்பட்டது? மண்ணுலகோரில் நம்மனத்தோருக்கு அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு. இந்த அமைதி, நீதிமன்களுக்குக் கிடைக்கும். அதாவது, இறைவனுக்குக் கீழ்ப்படிவதனால் அவருடைய ஆதரவையும் பாதுகாப்பையும் பெற்றவர்கள் அனுபவிக்கும் அமைதி. நம்முடைய அறிவுப் புரிதலைத் தாண்டிய அமைதி. இறைவனோடு ஐக்கியமானதால் நிறைவு அடைந்தவர்கள் உணரும் அமைதி. பிரச்சனைகள் இருந்தாலும், துன்பங்கள் நம்மைத் தொடர்ந்தாலும், இந்த அமைதி நம்மைத் தொடரும். யோசேப்பு, குழந்தை இயேசுவையும் அன்னை மரியாவையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்கு ஓட வேண்டியிருந்தாலும், இறைவனுடைய வழிகாட்டுதல் தனக்கு இருக்கிறது

உளவியல் செய்தி

என்ற நம்பிக்கை ஓர் அலாதியான அமைதியைத் தந்திருக்க வேண்டும். கானாவூர் திருமணத்தில் இரசம் தீர்ந்துவிட்டது என்றிருந்தாலும், இயேசுவிடம் பொறுப்பை ஒப்படைத்தால் பிரச்சனைக்கு வழிகிடைக்கும் என்ற மரியாவின் நம்பிக்கை பிறப்பிக்கும் அமைதிதான் இறைவன் தருவது.

சாவை வென்று இயேசு உயிர்த்தது சாதாரண நிகழ்வா? அது, மனமுடைந்து பயத்தில் மேல்மாடியில் அடைந்து கிடந்த இயேசுவின் சீடர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே ஓர் அதிசயம்தான். இயேசுவின் உயிர்ப்பு நம்பிக்கையாளரை ஆனந்தத்தில் ஆழ்த்திய ஒரு நிகழ்ச்சி. நம்ப முடியாத செயல் ஒன்று நடைபெறுவதை நம் கண்களால் பார்க்க முடிந்தால், அது உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் வியப்பும் மகிழ்ச்சியும் நம்மை நிறைக்குமல்லவா? எதிரியை உடல் பலத்தினாலோ அல்லது விவேகத்தினாலோ வீழ்த்திவிட்டால் வெற்றிக் களிப்பு நம்மை நிறைக்கும். மற்றவர்கள் ஆற்றமுடியாத செயல் ஒன்றை நாம் அருமையாகச் செய்து முடித்தால், அது உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் வியப்பும் மகிழ்ச்சியும் நம்மை நிறைக்குமல்லவா? எதிரியை உடல் பலத்தினாலோ அல்லது விவேகத்தினாலோ வீழ்த்திவிட்டால் வெற்றிக் களிப்பு நம்மை நிறைக்கும். மற்றவர்கள் ஆற்றமுடியாத செயல் ஒன்றை நாம் அருமையாகச் செய்து முடித்தால், பெருமை நிறைந்த மகிழ்ச்சி நம்மை ஆட்கொள்ளும். மனித எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கிவிட்டு ஒரு புதுமை நடக்கிறபோது, இயற்கையே சிலிர்க்குமல்லவா? அசாதாரணமான இயேசுவின் உயிர்ப்பில் கிடைக்கும் ஆனந்தத்தோடு தொடர்ந்து இயேசு வாக்களித்த அமைதியும் நம் வாழ்வில் தொடர வேண்டும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மட்டுமல்ல, இப்போதும் உயிர்ப்பு தரும் கொடை உண்மையான அமைதி, இயேசு தரும் அமைதி, தகுதியுள்ளவரிடம் தங்கும். தகுதி இல்லாவிட்டால் இறைவனிடமே திரும்பிவிடும். உயிர்ப்பின் மக்களாக வாழ்ந்தால் இந்த அமைதி நமக்க உறுதியாகக் கிடைக்கும். உலகிலும் நம் உள்ளங்களிலும் அமைதி எப்போதும் தங்க வேண்டும். அது சக்தியையும் துணிச்சலையும் தந்து, அமைதியின் தூதுவர்களாகச் செயல்பட உதவ வேண்டும். அதுதான் உயிர்ப்பின் வெளிப்பாடு!

ஆனந்த கங்கைதூது

என்ன இது அழகைச் சத்தம்? நான் மட்டும் தானே இருக்கேன்! ஜன்னல் பக்கத்தில் போய் எட்டிப் பார்த்தான் ரமேஷ். "யாரையும் காணும் ரோட்டிலே யாரும் அழறாங்களா?" என்று தனக்குத் தானே கேட்டபடி கதவைத் திறந்து வெளியே பார்த்தான் ரமேஷ். அங்கேயும் யாருமில்லை.

மீண்டும் வீட்டுக்குள்ள வந்தால் அழகைச் சத்தம் "என்னடா இது" அதிசயமா இருக்கு! எங்கிருந்து வருது ஒண்ணுமே புரியலையே என்று குழம்பினான் ரமேஷ்.

"ரமேஷ் ஏன் ரமேஷ் நான் தான் அழுகிறேன்" என சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையில் இருந்த மேசையைப் பார்த்தான் அதன் மீதிருந்த செல்போன் தான் பேசியது.

ரமேஷிக்கு ஒரு பக்கம் வியப்பாகவும் மறுபக்கம் பயமாகவும்



உறவுகளில்

மகிழ்

கைப்பேசியைத்
தவிர்ப்போம்



அருள்சகோதரி. ஜெனஸ்
மானாமதுரை

இருந்தது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "ஏ செல்போன், ஏன் அழுகிறாய்?" என்றான். அதட்டலாக "உன் அழகைக்கு என்ன காரணம்?" அதை சொல்லு முதலிலே என்றான் ரமேஷ். எனக்கு ஓய்வே கொடுக்கமாட்டேங்கிற நீ 10 ஆம் வகுப்புத் தேர்வு எழுதி முடிச்சவுடன் அடம்பண்ணி, என்ன வாங்கிட்டு வந்த நாள்ல இருந்து, இந்த நாள் வரை எனக்கு ஓய்வு கொடுத்திருக்கியா? யோசிச்சுப் பாரு என்றது செல்போன்.

ரமேஷ் நீ என்ன நடந்து போனியா? ஓடியாடி வேலை செய்து களைச்சுப் போயிட்டியா உனக்கெதுக்கு ஓய்வு? எங்க போனாலும் சட்டைப் பையில் வச்சு உன்னப் புத்திரமாகத் தூக்கிட்டுப் போறேன் ஓய்வு வேணுமாயில்ல ஓய்வு என அதட்டிப் பேசினான்.

"இது மட்டுமா? இரவு அலாரம் வச்சிட்டுப்

வாழ்வியல் செய்தி

படுத்துக்குவ காலையில் நானும் கடமை தவறாம அடிப்பேன், ஆனா நீ என்ன அடிச்ச நிறுத்திடுவ ஒரு தடவையா 5,6 முறை விடாம நானும் அடிப்பேன். நீயும் எழுந்திருக்காமல் என்ன அடிச்ச அடிச்ச நிறுத்திடுவ"

அப்புறம் பாட்டுக் கேட்கறது, படம் பார்க்கறது, படம் பிடிக்கிறது, வீடியோ கேம் விளையாடுறது, கிரிக்கெட் ஸ்கோர் பார்க்கறது, கால்குலேட்டர்ல கணக்குப் போடறதுனு 24 மணி நேரமும் எனக்கு வேலை கொடுத்துக் கொண்டு குற்றப்பத்திரிக்கை வாசித்து முடித்து செல்போன்.

"ஏய் ரொம்பப் பேசாத! 24 மணி நேரமும் வேலை கொடுக்கறேன்னு சொல்றியே நான் தூங்காம, சாப்பிடாம, குளிக்காம உனக்கு வேலை கொடுத்துகிட்டே இருக்கேன்? பொய் சொன்னாலும், பொருத்தமா சொல்லு" என்றான் ரமேஷ்

நான் பொய் சொல்லல, நீ சாப்பிடும் போதும், குளிக்கும் போதும் பாட்டு கேக்குற, தூங்கும் போதும் என்ன சார்ஜ்ல போட்டுற அப்புறம் எனக்கேது ஓய்வு? என்றது செல்போன்.

"சரி நீ சொல்றது உண்மைன்னு வச்சுக்குவோம். நீ ஒரு கருவி உனக்கு எதுக்கு ஓய்வு" என்றார் ரமேஷ்.

ரமேஷ், நான் கருவிதான் இருந்தாலும் எதை எதற்கு, எப்படி எங்கு, எப்போது பயன்படுத்தணும்மா அதை அதற்கு அப்படி அங்கு அப்போது பயன்படுத்தணும் அப்பதான் கருவிகளும் ஆரோக்கியமா அதாவது குறை இல்லாம சரியாய் வேலை செய்யும் என்றது செல்போன்.

அம்மா அடிக்கடி சொல்லுவாங்க "இந்த செல்போனக்கு வாயிருந்தா அழுமன்னு அழ மட்டுமா செய்யும் பெரிய உரையே நிகழ்த்தும் இனி அனாவசியமா செல்போனை பயன்படுத்தக்கூடாது" என்ற உறுதி எடுத்துக்கிட்டான் ரமேஷ்.

இனிய உறவுகளே, கணினி உலகில் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம்.

பெற்றோரே பெரியோரே, இளையோரே, சிறியோரே, கொஞ்ச நேரம் தான் கைப்பேசியை பயன்படுத்துகிறேன் என சொல்லாதீர்கள். வேண்டவே வேண்டாம். இன்று அலைபேசி நம் அனைவரையும் அனாதையாக்கிவிட்டது. சிந்திப்போம். அலைபேசி பயன்படுத்துவதை குறைப்போம். அயலாரை உடன் இருப்போரை அன்பு செய்வோம்.

இயேசுவின் அன்பு சீடர்களாவோம். உயிர்த்த உன்னதர் இயேசு நம்மையும் நம் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார். வழிநடத்துவார்.

நீ.மொ.
15:32

கண்டிக்கப்படுவதை புறக்கணிக்கிறவர் துமக்கே கேடு வருவித்துக்கொள்கிறார்; அறிவுரையைக் கவனமாகக் கேட்பவர் உணர்வை அடைவார்.

ஏப்ரல் 2026

25

ஹேபி நாஸ்டர்

கொண்டாடு கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு
மீட்கவந்த ஓயேசு உயிர்த்தார்
ஹேபி நாஸ்டர்
மன்றாடு மன்றாடு
மன்றாடு மன்றாடு
பாசத்தந்தை மீட்பை அளிப்பார்
ஹேபி நாஸ்டர் - கொண்டாடு...



நல்லாசிரியர் கவிஞர். எல்.பிரைட்

குகையிலே பிறந்தவர்தான் மலையென உயர்ந்துவிட்டார்
பனியிலே தவழ்ந்தவர்தான் ஒளியென எழுந்துவிட்டார்
அன்பு ஒன்றே ஆனந்தம் என்ற உண்மை சொன்னவர்
அந்த உண்மை சொன்னதால் நம்மில் உள்ளம் வென்றவர்
பாரம் தாங்கும் மாந்தர்களே என்னைத் தேடுங்கள்
சோகம் தீர் என்னிடத்தில் துன்பம் கூறுங்கள் - கொண்டாடு...

பாவக்கறை துடைப்பதற்கு ஓடிவந்த யோர்தானந்தி
பாரங்களைச் சமப்பதற்கு தேடிவந்த சிலுவை மரம்
சுப்பிப்பதை விட்டிடு ஜெபிப்பதைத் தொட்டிடு
ஜெபிப்பதால் ஈசனின் அருளினைப் பெற்றிடு
சமத்துவ சமாதான வாழ்வை நாடுங்கள்
சந்தோஷத்தின் இன்பங்களை அங்கே காணுங்கள் - கொண்டாடு...

முள்முடி வைத்தவரின் முகத்திரை கிழித்துவிட்டார்
மூடர்களாம் யூதர்களின் அகந்தையும் அழித்துவிட்டார்
குருதியை விதைத்தார் புரட்சியை வளர்த்தார்
மரணத்தை ஜெயித்தார் மகத்துவம் தரித்தார்
உயிர்த்தால் கடவுளின் தன்மை ஆனாரே
இறைவனின் சாயல் என்ற உண்மை ஆனாரே - கொண்டாடு

அமைதியை மறந்துலகம் அனுதினம் எளிகின்றது
அகிலத்தின் அடித்தளங்கள் பகையினால் உடைகின்றது
கெத்சேமெனித் தோட்டத்தில் தியானம் செய்த தேவனே
மண்டை ஓடு பூமியிர் சாவைவென்ற தெய்வமே
போரை நீக்கி இன்றும் உணரைக் காப்பீரே
நாளை இந்த ஞாலம் காக்க மீண்டும் பூப்பீரே - கொண்டாடு...

மத்திய சபை-சிவகங்கை



2026-ம் ஆண்டு முதல்வார ஞாயிறு காணிக்கை விபரம்




I	பரமக்குடி வட்டாரம்	தொகை
1.	பரமக்குடி கிளைச்சபை	2600
2.	M. சவேரியார்பட்டினம் கிளைச்சபை	5600
3.	உலகநாதபுரம் கிளைச்சபை	5000
4.	திருவரங்கம் கிளைச்சபை	5000
5.	புஷ்பவனம் கிளைச்சபை	500
6.	K.M. கோட்டை கிளைச்சபை	2500
7.	கமுதி கிளைச்சபை	3720
8.	M. மைக்கேல்பட்டினம் கிளைச்சபை	3900
	மொத்தம்	5220
II	காரைக்குடி வட்டாரம்	தொகை
1.	செக்காலை கிளைச்சபை	15000
2.	செஞ்சை கிளைச்சபை	15000
3.	வளநகர் கிளைச்சபை	6100
4.	ஆவுடைப்பொய்கை கிளைச்சபை	4200
5.	கல்லுப்பட்டி கிளைச் சபை	3100
6.	சிங்கம்புணரி கிளைச் சபை	250
	மொத்தம்	43650
III	இராமநாதபுரம் வட்டாரம்	தொகை
1.	இராமநாதபுரம் கிளைச்சபை	17785
2.	முத்துப்பேட்டை கிளைச்சபை	11550
3.	ரோசமா நகர் கிளைச்சபை	6750
4.	கீழக்கரை கிளைச்சபை	4000
5.	மூக்கையூர் கிளைச்சபை	3550
6.	தேவிபட்டினம்	1830
7.	சாயல்குடி	2000
	மொத்தம்	37465
IV	கூசையப்பர்பட்டினம் வட்டாரம்	தொகை
1.	காணையர்கோவில் கிளைச்சபை	13500
2.	கூசையப்பர்பட்டினம் கிளைச்சபை	4300
3.	சருகணி கிளைச்சபை	3000
4.	ஆண்டிச்சியூரணி கிளைச்சபை	3000
5.	செக்கக்குடி கிளைச்சபை	1200
6.	சாத்தரசன்பட்டி கிளைச்சபை	1000
7.	கீழைச்சாணி கிளைச்சபை	2655
8.	போஸ்கோமையம் கிளைச்சபை	2000
	மொத்தம்	30655

V	சிவகங்கை வட்டாரம்	தொகை
1.	சிவகங்கை கிளைச்சபை	17021
2.	அருளானந்தபுரம் கிளைச்சபை	12022
3.	ஓக்கூர் கிளைச்சபை	5000
4.	இராஜகம்பீரம் கிளைச்சபை	2620
5.	வல்லனி கிளைச்சபை	3500
6.	மைக்கேல்பட்டினம் கிளைச்சபை	1000
7.	சவேரியார்பட்டினம் கிளைச்சபை	1000
8.	பீசர்பட்டினம் கிளைச்சபை	2500
	மொத்தம்	44663
VI	தேவகோட்டை வட்டாரம்	தொகை
1.	இராமநகர் கிளைச்சபை	10000
2.	தேவகோட்டை கிளைச்சபை	-
3.	ஓரியூர் கிளைச்சபை	3293
4.	ஆண்டாவூரணி கிளைச்சபை	3500
5.	சிலாமேகநாடு கிளைச்சபை	1400
6.	நானாக்குடி கிளைச்சபை	2150
7.	புளியால் கிளைச்சபை	2000
8.	கஸ்பார் நகர் கிளைச்சபை	700
	மொத்தம்	23043
VI	C.K. மங்கலம் வட்டாரம்	தொகை
1.	ஓரிக்கோட்டை கிளைச்சபை	4000
2.	முப்பையூர் கிளைச்சபை	2000
3.	C.K. மங்கலம் கிளைச்சபை	3800
4.	குருமிலாங்குடி கிளைச்சபை	1500
5.	நகரிகாத்தான்	1500
6.	திருவெற்றியூர்	1500
7.	தொண்டி	3000
8.	அஞ்சக்கோட்டை	1000
9.	சம்பை	1000
	மொத்தம்	19300

ஆனந்த கங்கைதூது

VIII	R.S. மங்கலம் வட்டாரம்	தொகை
1.	காரங்காடு கிளைச்சபை	8000
2.	முத்துப்பட்டணம் கிளைச்சபை	2180
3.	கொக்கரணி கிளைச்சபை	1450
4.	செங்குடி கிளைச்சபை	2000
5.	கல்லடிதீடல் கிளைச்சபை	800
6.	ஆர்.எஸ்.மங்கலம் கிளைச்சபை	2200
7.	இருதயபுரம்	2200
8.	ஏ.ஆர். மங்கலம்	1200
	மொத்தம்	20030
IX	இளையான்குடி வட்டாரம்	தொகை
1.	பகையஞ்சான் கிளைச்சபை	1000
2.	கோட்டையூர் கிளைச்சபை	3000
3.	இளையான்குடி கிளைச்சபை	5000
4.	கொம்படிமதுரை கிளைச்சபை	500
5.	கூராணம் கிளைச்சபை	3000
6.	குண்டுசூளம் கிளைச்சபை	2000
7.	கலைக்குளம் கிளைச்சபை	1000
8.	சாலைக்கிராமம் கிளைச்சபை	2000
	மொத்தம்	17500
X	கல்லல் வட்டாரம்	தொகை
1.	சுத்தலூர் கிளைச்சபை	3600
2.	மரிங்கிப்பட்டி கிளைச்சபை	3960
3.	கல்லல் கிளைச்சபை	4000
4.	காடனேரி கிளைச்சபை	1500
5.	திருப்பத்தூர் கிளைச்சபை	5000
6.	கணக்கன்பட்டி கிளைச்சபை	550
7.	மானகிரி கிளைச்சபை	2000
	மொத்தம்	20610



XI	இராமேஸ்வரம் வட்டாரம்	தொகை
1.	தங்கச்சிமடம் வளன் கிளை	5258
2.	தங்கச்சிமடம் தெரசாள் கிளை	5500
3.	பாம்பன் கிளைச்சபை	5500
4.	வேர்க்கோடு கிளைச்சபை	3500
5.	மண்டபம் கிளைச்சபை	2000
6.	ஓலைக்குடா கிளைச்சபை	1000
7.	அக்காளமடம் கிளைச்சபை	500
	மொத்தம்	23258
S.No	வட்டாரங்கள்	தொகை
1.	பரமக்குடி வட்டாரம்	52220
2.	காரைக்குடி வட்டாரம்	43650
3.	இராமநாதபுரம் வட்டாரம்	37465
4.	கூசையப்பர்பட்டணம் வட்டாரம்	30655
5.	சிவகங்கை வட்டாரம்	44663
6.	தேவகோட்டை வட்டாரம்	23043
7.	சி.கே. மங்கலம் வட்டாரம்	19300
8.	ஆர்.எஸ். மங்கலம் வட்டாரம்	20030
9.	இளையான்குடி வட்டாரம்	17500
10.	கல்லல் வட்டாரம்	20610
11.	இராமேஸ்வரம் வட்டாரம்	23258
	மொத்தம்	332394

மேற்கண்ட முதல்வார ஞாயிறு காணிக்கை மொத்தம் ரூ. 3,32,394.00 வழங்கிய அனைத்து பங்குத்தலங்களில் உள்ள அருட்தந்தையர் அவர்களுக்கும், இதனை சேகர்த்து வழங்கிய கிளைச்சபை தலைவர்களுக்கும் மற்றும் வட்டாரத் தலைவர் அவர்களுக்கும் மத்திய சபையின் சார்பாக வாழ்த்துக்களும், வணக்கங்களும் தெரிவித்துக்கொள்கிறோம்.

திருமண முந்தையாரிப்புப் பயிற்சி வகுப்புகள்

எண்	தேதி	கிழமை	இடம்
1	11.04.2026 - 12.04.2026	சனி, ஞாயிறு	பரமக்குடி